

13.07.2015

தீனமலர்

இன்றைய வேளாண் செய்திகள்

நெல்லை: 3 அணைக்கட்டுகளில் பாசனத்திற்காக இன்று நீர் திறப்பு

திருநெல்வேலி: நெல்லையில் அடவி நயினார் அணைக்கட்டு, நாமநதி அணைக்கட்டு, கருப்பாநதி அணைக்கட்டு ஆகிய 3 அணைக்கட்டுகளில், பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு அணைக்கட்டிலிருந்து நீர் திறப்பினை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் துவக்கி வைக்கிறார்.

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை சரிவு

ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகமானதால் ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை கிலோ ரூ.34 ஆக குறைந்தது. ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, தாராபுரம், மூலனூர், இடையகோட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை வரத்து அதிகரித்துள்ளது.

வரத்து அளவிற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை. இதனால் உயர்ந்திருந்த முருங்கை விலையில் நேற்று இறக்கம் காணப்பட்டது. கடந்த வெள்ளியன்று ஒரு கிலோ செடி முருங்கை ரூ.38க்கு விற்பது. மரம் முருங்கையின் விலை ரூ.35 ஆக இருந்தது. நேற்று செடி முருங்கை ரூ.34க்கும், மரம் முருங்கை ரூ.31க்கும் விற்பன. வியாபாரி ஒருவர்

கூறுகையில், “ ரம்ஜான் முடியும் வரை காய்கறியின் தேவை குறைவாக இருப்பதால் விலை குறைந்துள்ளது,” என்றார்.

தமிழக அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு

தமிழகத்தில், பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், 15 அணைகளில், 97 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது.

மேட்டூர், பவானிசாகர், அமராவதி, முல்லை பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய, 15 அணைகள், மாநிலத்தின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளன.

இவற்றை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வளத்துறை பராமரித்து வருகிறது. இந்த அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு, 192 டி.எம்.சி.,யாகும். பல அணைகளில் இருந்து கடந்த, ஒரு மாதமாக, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால், பல அணைகளுக்கு நீர்வரத்தும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 15 அணைகளில், 97.9 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது.அதிகபட்சமாக, மேட்டூர் அணையில், 46.7; பவானிசாகர் அணையில், 18.6 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என, பொதுப்பணித்துறையினர் கணித்துள்ளனர்.

செயற்கை முறையில் 'பால் கெண்டை' மீன் குஞ்சு உற்பத்தி



சென்னை: சென்னையில் இயங்கி வரும், மத்திய உவர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தில், நாட்டிலேயே முதல் முறையாக, செயற்கை முறையில், 'பால் கெண்டை' இன மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து, சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதனால், சிறு விவசாயிகளுக்கு, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். இதுகுறித்து, ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கே.கே.விஜயன், முதன்மை விஞ்ஞானி எம்.கைலாசம் ஆகியோர் கூறியதாவது:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், இந்த ஆராய்ச்சி நிலையம், உவர்நீர், நன்னீர் குளம் மற்றும் குட்டைகளில் வளரக்கூடிய, 'பால் மீன்' இனத்தை, செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய, 10 ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள, பண்ணை சார் ஆய்வகத்தில், பெரிய தொட்டிகளில் போட்டு, கருமுட்டையில், 'ஹார்மோன்'களை செலுத்தி வந்தோம். முடிவில், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, மீன் குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து உள்ளோம்.

இவை, குறைந்த புரதச்சத்துள்ள, பிரத்யேக உணவை உண்டு, ஆறு மாதங்களில், அரை கிலோ எடை அளவுக்கு வளரக் கூடியவை. இவற்றை, சிறு மற்றும் குறு விவசாயிகள் வளர்ப்பது லாபகரமானது.

சந்தையில், பால் கெண்டை மீன், ஒரு கிலோ, 120 முதல், 150 ரூபாய் வரை, விற்பனை ஆகிறது. உற்பத்தி செலவோ கிலோவுக்கு, 60 - 70 ரூபாய் மட்டுமே. இது தாவர உண்ணி என்பதாலும், பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும், இறால் வளர்ப்போருக்கு சிறந்த மாற்றாக இருக்கும். சூரை மீனை பிடிக்க, இரையாகப் பயன்படுவதாலும், பால் கெண்டை மீனால் லாபம் அதிகம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

சோலையாறு நீர்மட்டம் 135 அடியாக உயர்வு

வால்பாறை: வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 135.09 அடியாக, உயர்ந்தது. கோவை மாவட்டம், வால்பாறையில், பருவமழை சூடுபிடிக்காத நிலையில், சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம், நேற்று காலை, 135.09 அடியாக உயர்ந்தது. அணைக்கு, வினாடிக்கு 755 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு, 559 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக, சோலையாறு அணைப் பகுதியில், 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீன் விலை 30 சதவீதம் சரிவு அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

வரத்து அதிகரிப்பால், தமிழகத்தில், மீன் விலை, 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 45 நாள் மீன்பிடி தடைக்காலம், மே, 29ம் தேதியுடன் முடிந்தது.

அதன்பின் மீன்பிடி தொழில் சூடுபிடித்தாலும், விலை குறையவில்லை. தடைக்காலம் போல விலை உயர்வு நீடித்ததால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று மீன் விலை வழக்கத்தை விட, 30 சதவீதம் குறைவாக இருந்தது. கிலோ, 800 ரூபாய்க்கு விற்ற முதல் ரக வஞ்சிரம், 620 ரூபாய்க்கும்; 620 ரூபாய்க்கு விற்ற இரண்டாம் ரக வஞ்சிரம், 420 ரூபாய்க்கும் விற்பனையானது. 470 ரூபாய்க்கு விற்ற இறால், 300 ரூபாய்க்கும் கிடைத்தது. கிலோ, 160 ரூபாய்க்கு விற்ற கானாங்கெழுத்தி, 110 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற நெத்திலி, 150 ரூபாய்க்கும் கிடைத்தது. துக்கடா மீன்கள் விலையும், வெகுவாக குறைந்துள்ளது. இது, அசைவ பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் மழை

லக்னோ: உ.பி.,யில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில், காஜியாபாத், சீதாபூர், பரெய்லி உள்ளிட்ட இடங்களில் வீடுகள் இடிந்ததில், ஒரு குழந்தை உட்பட, ஏழு பேர் இறந்தனர். அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாரதா ஆற்றில், அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகிறது.

புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்
பிடித்தது



புதுடில்லி: புயலால் அதிகம் பாதிக்கப்படும் நான்கு மாநிலங்களின் பட்டியலில், தமிழகமும் இடம்பிடித்துள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வானிலை குறித்த ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாட்டின் கடலோரத்தில், 13 மாநிலங்கள் அமைந்துள்ளன. புயல் உருவாகும்போதெல்லாம், இந்த மாநிலங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆந்திராவின் நெல்லூர், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களும், ஒடிசாவில், பாலாகூர், கேந்திரபிரபா, பத்ராக், ஜகிட்சிங்பூர் ஆகிய மாவட்டங்களும், மேற்கு வங்கத்தில், கோல்கட்டா, தெற்கு பர்கானா, மெடின்பூர் ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரியில் ஏனாம் மாவட்டமும் புயல்களால் கடும் சேதத்துக்கு உள்ளாகின்றன. கடலோரத்தில், 13 மாநிலங்கள் அமைந்திருந்தாலும், ஆந்திரா, ஒடிசா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன்

பிரதேசமான புதுச்சேரியும் தான், புயல்களால் அடிக்கடி கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கடந்த, 1891 - 2010 வரையுள்ள காலத்தில் வீசிய புயல்களை அடிப்படையாக வைத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒடிசாவின் பாலாகூர் மாவட்டத்தில், 28 புயல்களும், மேற்கு வங்கத்தின் மெடின்பூர் மாவட்டத்தில், 22 புயல்களும் தாக்கியுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வன விலங்கு பாதுகாப்பு கருத்தரங்கம்

புதுச்சேரி : புதுச்சேரி வனத்துறை, ராஜிவ் யுவகேந்திரா எஸ்டர் நிறுவனம் சார்பில், விவசாயிகளுக்கு வன விலங்கு பாதுகாப்பு குறித்த, கருத்தரங்கம் கீழூரில் நடந்தது.வனத்துறை வேளாண் அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ராஜிவ் யுவகேந்திரா எஸ்டர் தலைவர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார். தென்மண்டல வன காப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ராஜமாணிக்கம் விளக்கம் அளித்தனர்.ஏற்பாடுகளை வனத்துறை செயல் விளக்க உதவியாளர் முருகன், கண்ணதாசன் செய்திருந்தனர்.

பருத்தி அறுவடையில் விவசாயிகள் தீவிரம்

காரைக்கால் : காரைக்காலில் மாவட்டத்தில் பருத்தி அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறனர்.காவிரி ஆற்றின் கடைமடை பகுதியான காரைக்காலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நெல் அறுவடை நடக்கிறது. நெல் அறுவடை செய்ய தை மாதம் 10 நாட்களுக்கு நெல் வயல்களில் உளுந்து, பச்சை பயிறு விதைகள் ஊடு பயிராக விதைக்கப்படுகிறது.கடந்த ஜனவரி மாதத்தில் நெல் அறுவடை முடிந்து

உளுந்து, பச்சை பயிறுகள் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்டது.மாவட்டத்தில் திரு நள்ளார், அம்பகத்துார், நெடுங்காடு, திருப்பட்டினம், கோட்டுச்சேரி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பரப்பில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்தி பஞ்சு எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இயந்திர நடவு மூலம் மகசூல் அதிகரிக்கும்; வேளாண் அதிகாரி அறிவுரை
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் திருந்திய நெல் சாகுபடித் தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துணை இயக்குனர் அரிதாஸ், விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார். விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் துணை இயக்குனர் ஹரிதாஸ், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் (நெல்) கீழ் 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலில் இயங்கும் களையெடுக்கும் கருவி, 5,500 ரூபாய் மதிப்புள்ள பேட்டரி ஸ்பிரேயர் ஆகியவற்றை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, விருத்தாசலம் புறவழிச்சாலை அருகே நடந்த திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்ப விளக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தலாம். இளம் நாற்றுக்களை (14 நாள்) அரை முதல் ஒரு அங்குள ஆழத்தில் மட்டுமே நட வேண்டும். ஆட்களை விட இயந்திரம் மூலம் நடவு செய்வது மட்டுமே இது சாத்தியம். இம்முறையில் நடவு செய்தால், பயிரில் அதிக வேர், தூர் மற்றும் நீளமான கதிர் உருவாகும். கதிரில் 200 முதல் 400 நெல் மணிகள் உற்பத்தியாகும்.அதிக ஆழத்தில் நடவு செய்வதால், பயிரின் வேர்கள் அழுகி, அதிக தூர் கிளைக்காமல், உற்பத்தி

பாதிக்கும். இயந்திரம் மூலம் நடவு செய்ய ஏக்கருக்கு 2,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்திற்கு விவசாயிகள் முன்பதிவு அவசியம். ஆரோக்கியமான வேர், பயிர் இரட்டிப்பான உயர் விளைச்சலை உறுதி செய்யும். மேலும், அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்த்தால் பூச்சி, நோய்த் தாக்குதலைத் தடுக்க முடியும். திருந்திய நெல் சாகுபடி தொடர்பான தொழில்நுட்பங்கள், நடவு, களையெடுப்பு இயந்திரங்கள், மானியங்கள் தொடர்பாக அருகிலுள்ள வட்டார வேளாண் அலுவலர்களை அணுகி, விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பரிசல், வலை மானியத்தில் அரசு வழங்க மணிமுத்தா அணை மீனவர்கள் கோரிக்கை

தியாகதுருகம் : மணிமுத்தா அணையில் மீன்பிடிக்கும் தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு மானிய விலையில் பரிசல், வலைகள் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தியாகதுருகம் பகுதியில் வசிக்கும், மீன்பிடி தொழிலாளர்கள், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு : தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சியில் மணிமுத்தா அணை உள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசனம் பெறுகிறது. இத்துடன் மீன்வளர்ப்புக்கு குத்தகை விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அணை நிரம்பாமல் மீன்வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள 100 க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான பரிசல், வலைகளை வாங்க போதிய வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பரிசல், வலைகள் பழுதடைந்துவிட்டது. பல பரிசல்கள் உடைந்து தண்ணீர் கசிவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை

உள்ளது.தற்போது பருவமழை துவங்க உள்ளதால் அணையில் தண்ணீர் வரத்து கிடைத்ததும் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அதன் பின்னர் அவற்றை பிடிக்கவும் போதிய பரிசல், வலை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.பல ஆண்டுகளாக வருவாய் இன்றி மிகுந்த சிரமப்பட்டு வரும் மணிமுத்தா அணை மீனவர்களுக்கு புதிய பரிசல், வலை போன்றவைகளை மானிய விலையில் வழங்கவும் இதற்கு வங்கிகள் கடனுதவி அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரூ. 69 லட்சம் மஞ்சள் ஏலம்

ஆத்தூர்:ஆத்தூர், வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நடந்த ஏலத்தில், 1, 500 மூட்டை மஞ்சள், 69 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் நடந்த மஞ்சள் ஏலத்துக்கு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த, 120 விவசாயிகள் 1, 500 மூட்டை மஞ்சளை, விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், விரலி மஞ்சள் குவிண்டால், 6, 009 முதல் 9, 669 ரூபாய் வரை, உருண்டை மஞ்சள் குவிண்டால், 4, 570 முதல் 7,870 ரூபாய் வரை, பனங்காலி மஞ்சள் குவிண்டால், 10,003 முதல் 13,200 ரூபாய் வரை விற்பனையானது.ஏலத்தில், 1, 500 மூட்டை மஞ்சள், 69 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

விரலி மஞ்சள் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை:லைசென்ஸ் ரத்து என எச்சரிக்கை

சேலம்:"சேலத்தில், சுகாதாரமற்ற முறையிலும், சாக்கடை கழிவு கால்வாய்களின் மீது இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தால், லைசென்ஸ் ரத்து செய்யப்படும்' என, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் செல்வகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாநகரில் சுகாதாரமற்ற முறையில், இறைச்சி, மீன் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் செல்வகுமார் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள், கடந்த மூன்று வாரமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில், ரெய்டு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரபாத், கருங்கல்பட்டி, தாதகாப்பட்டி பகுதிகளில் ரெய்டு நடந்தது. இதில், ஐந்து கடைகள் லைசென்ஸ் இல்லாமல் இறைச்சி, மீன் விற்பனை செய்வது தெரிய வந்ததை அடுத்து, அக்கடைகளில் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, நகர்நல அலுவலர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் கறிக் கடைகளில், ஆடுகளை, மணியனூர் ஆடு வதைக்கூடம் உள்ளிட்ட மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வதை கூடங்களில் அறுக்கவும், முறையான விற்பனை செய்வதற்கான, "சீல்' பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

இதை கடை பிடிக்காத வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போதைய ஆய்வில், ஐந்து கடைகள் லைசென்ஸ் பெறாமல், கறி விற்பனை செய்ததால், இறைச்சி மற்றும், கடைகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி, மீன் விற்பனை செய்வோர் மற்றும், சாக்கடை கால்வாய் அருகில், அவற்றை விற்பனை செய்யக் கூடாது. எச்சரிக்கையை மீறி விற்பனை செய்யும் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு: சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில், தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, விடுமுறை தினமான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள், ஒகேனக்கல்லுக்கு வந்து, அருவியில், குளித்து மகிழ்ந்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டு முழுவதும், ஒகேனக்கல், காவிரியில், தண்ணீர் வருவதால், இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட, பல்வேறு மாநிலங்களில், இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கர்நாடகா பகுதிகளில், பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கபினி உள்ளிட்ட, அணைகள் நிறைந்தது. இதனால், அணைகளில் இருந்து வந்த, உபரி நீர், காவிரியில், தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால், இரு வாரங்களுக்கு முன், தொடர்ந்து சில தினங்கள், காவிரியில், வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடிக்கு மேல், செந்நிறத்தில், தண்ணீர் கொட்டியது.

இதனால், தண்ணீர் மேலும், அதிகரிக்க கூடும் என, எண்ணிய, பல சுற்றுலா பயணிகள், ஒகேனக்கல்லுக்கு, சுற்றுலா வருவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த, சில நாட்களாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில், தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. குறிப்பாக, நேற்று, காவிரியில், வினாடிக்கு, 4,100 கன அடி மட்டும் தண்ணீர் வந்தது. இதனால், விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல்லுக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகள், வந்திருந்தனர். இவர்கள், தங்களது குடும்பத்தினருடன், அருவிகளில்,

குளித்து மகிழ்ந்ததுடன், பரிசல் பயணம் செய்தும், மீன் உணவுகளை, ருசித்தும் சென்றனர்.

மாயனூர் படுகை அணையில் மீன்கள் உற்பத்தி குறைவு

லாலாபேட்டை:கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்துள்ள மாயனூர் படுகை அணையில் தண்ணீர் வரத்து குறைந்ததால், மீன்பாடு குறைந்துள்ளது.கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணை மூலம் காவிரியில் வரும், 2.15 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கடந்த இரண்டு மாதமாக, குடி நீருக்காக மட்டும், மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில், 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் கல்லணை பகுதியில் இருந்து டெல்டா பாசன விவசாய பகுதிகளுக்கு திறந்து விடப்படவில்லை. கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றில் ஆங்காங்கே மணல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் மணல் எடுக்கப்படுவதால், இவற்றை கடந்து மாயனூர் தடுப்பணைக்கு நீர் வருவதே சிரமம். இதன் காரணமாக, மாயனூர் தடுப்பணையில் குறைந்தளவு நீர் மட்டுமே இருப்பதால், மீன்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், குறைந்தளவு மீன்களே பிடிபடுகின்றன.

இங்கு கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, அயிரா, வஞ்சிரா ரக மீன்கள் அதிகளவில் கிடைக்கும். தற்போது மீன்கள் உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது, கிலோ, 100 முதல், 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெரிய மீன்கள் மட்டும் சற்று கூடுதலாக விற்கப்படுகிறது.

"ஆடி, 18 பண்டிகைக்கு, காவிரியாற்றில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கும் போது, மீன்கள் அதிகளவில் கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர்.

மழை காலத்தில் வீணாகும் நீரை ஏரி, குளத்துக்குகொண்டு வர திட்டம்:
அமைச்சர் பழனியப்பன்

தர்மபுரி:""மழை காலங்களில், வீணாகும் நீரை, பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும்," என, அமைச்சர் பழனியப்பன் கூறினார். தர்மபுரி, ராமாக்காள் ஏரியை நேற்று பார்வையிட்ட அமைச்சர் பழனியப்பன், நிருபர்களிடம் கூறியதாவது:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் தண்ணீர் வரத்து பெறாமல் வறண்டுள்ளது. மழை காலங்களில், மழை அதிகளவு பெய்தும் மழைநீர் அருகிலுள்ள ஏரிகளுக்கு செல்ல முடியாததால், ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. முதல் கட்டமாக மழைநீர் செல்வதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இரண்டு மாதங்களுக்கு முன் வத்தமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் மழை பெய்தும், அன்னசாகரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பு தான். குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தான் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீர் வீணாகி வருவதை தடுத்து, அவற்றை மாவட்டத்தில் உள்ள, 87 ஏரி, குளங்களுக்கு கொண்டு வர, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை உபரி நீர் கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு தற்போது கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதேபோல் செங்கம் பசுவலாவ் உட்பட பல்வேறு கால்வாய் திட்டம் தற்போது நடந்து வருகிறது. மேலும் எண்ணேகோல் புதூரிலிருந்து கால்வாய் மூலம் கிருஷ்ணகிரி அணை உபரிநீரை கொண்டு வரும் திட்டமும்

நிறைவேற்றப்படும் இவ்வாறு பல்வேறு கால்வாய் திட்டங்கள் நிறைவேற்றி அதன்மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு, தண்ணீர் கொண்டு வரும் திட்டம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் விவேகானந்தன், எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாகராஜன், டான் சில்க் தலைவர் மணிவண்ணன், வருவான் வடிவேலன் கல்வி நிறுவனங்களின் தலைவர் வடிவேலன், முன்னாள் ஆவின் தலைவர் ராஜேந்திரன், பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

ஊடுபயிராக வெண்டைக்காய்:சிறு விவசாயிகளுக்கு வருவாய்

கூடலூர்:கூடலூரில் ஊடுபயிராக வெண்டைக்காய், தக்காளி பயிரிட்டு, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.கூடலூர் பகுதியில் வயல்களில், நெல், காய்கறிகளை தவிர, நேந்திர வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இஞ்சி, வாழை தோட்டங்களில் சிலர் ஊடு பயிராக பீன்ஸ் மட்டும் பயிரிட்டு கூடுதல் வருவாய் ஈட்டி வந்தனர்.தற்போது, புளியாம்பாறை பகுதி விவசாயிகள் இஞ்சி தோட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி பயிரிட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயி ஆனந்த் கூறுகையில்,“இஞ்சி தோட்டத்தில், ஊடுபயிராக வெண்டைக்காய், தக்காளி பயிரிடுவதன் மூலம், கூடுதல் வருவாய் கிடைக்கிறது. வீட்டு தேவைக்கு போக, மீதத்தை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறோம்,” என்றார்.

பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி:விவசாய சங்க கூட்டத்தில் ஆலோசனை
கோத்தகிரி:கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட சிறுவிவசாயிகள் நலச் சங்க கூட்டம் நடந்தது. சங்க அமைப்பாளர் பெள்ளி தலைமை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பசுந்தேயிலைக்கு குறைப்பட்ச விலையாக, 30 ரூபாய் வழங்கவேண்டும்; நீதிமன்ற உத்தரவை மத்திய, மாநில அரசுகள் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்; போதிய அளவு தேயிலை தொழிற் சாலைகள் இல்லாத நிலையில், புதிய தேயிலை தொழிற்சாலை அமைக்க, தேயிலை வாரியம் அனுமதி வழங்க வேண்டும்; தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காண வலியுறுத்தி, முதற்கட்டமாக, வரும், 15ம் தேதி பசுந்தேயிலை பறிக்காமல், கோத்தகிரி மார்க்கெட் திடலில் கூட்டம் நடத்துவது என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேளாண் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தலாம்

திண்டுக்கல்: ""வேளாண் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் வங்கிகளில் பிரீமியம் செலுத்தலாம்," என இந்திய அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவன தலைமை மண்டல மேலாளர் வஜ்ஜிரவேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் காரீப்-2015 செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியம், பிரக்காவில் பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு மகசூல் குறைவு விகிதப்படி நஷ்டஈடு வழங்கப்படும். இதில் கடந்த 3 அல்லது 5 ஆண்டுகால உத்தரவாத மகசூல் ஒப்பிடப்படும். கடன்பெறாத விவசாயிகள் நெல்லுக்கு (கார், குறுவை, சொர்ணவாரி) ஜூலை 31 க்குள் அல்லது விதைப்பு மற்றும் நடவு செய்த ஒரு மாதத்திற்குள் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம்,

துவரை, உளுந்து, பச்சைபயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசிப்பழம், மஞ்சள், வாழை, மரவள்ளி பயிர்களுக்கு செப்., 15 க்குள் அல்லது விதைப்பு மற்றும் நடவு செய்த ஒரு மாதத்திற்குள் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். நெல் (சம்பா, தாளடி, பிசானம்), கரும்பு பயிர்களுக்கு டிச., 15 க்குள் அல்லது அல்லது விதைப்பு மற்றும் நடவு செய்த ஒரு மாதத்திற்குள் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். சிட்டா அடங்கல் அல்லது வி.ஏ.ஓ., சான்று பெற்ற முன்மொழிவு படிவத்துடன் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் செலுத்த வேண்டும். பயிர் கடன் பெற்ற விவசாயிகளிடம் கடன் பெற்ற வங்கிகளிலே பிரீமியம் வசூலிக்கப்படும். அவர்கள் முன்மொழி படிவங்களை வேளாண்மைதுறை, கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகளில் பெற்று கொள்ளலாம். இயற்கை சீற்றம் ஏற்பட்டால் கடைசி தேதிக்கு முன் பிரீமியம் பெறுவது நிறுத்தப்படும், என்றார்.

காய்கனி கண்காட்சி

ரெட்டியார்சத்திரம்:

மாங்கரைப்பிரிவு மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் காய்கனி கண்காட்சி நடந்தது. முதல்வர் நடராஜ் தலைமை வகித்தார். மீனாட்சி கல்வி அறக்கட்டளை மேலாளர் ராஜூ துவக்கி வைத்தார். பல்வேறு வகையான காய்கனி, அவற்றின் பெயர்கள், விளையுமிடங்கள், அவற்றில் உள்ள சத்துகள், பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை

தினமணி

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்

விவசாயிகளுக்கு விரைவில் புதிய காப்பீட்டுத் திட்டம்: அருண் ஜேட்லி



"விவசாயிகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது; இது, விவசாயிகள் மழையின் தயவை மட்டுமே நம்பியிருக்கும் சூழலை மாற்றுவதாக அமையும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்த ஆண்டில் பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பருப்பு வகைகள் மற்றும் இதர உணவுப் பொருள்களின் விலையேற்றம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள், கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தொடங்கப்பட்டதன் 34-ஆம் ஆண்டு விழா, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அருண் ஜேட்லி பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில், மழைக் கடவுளான வருண பகவானின் கருணை அதிகமாக இருக்கலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த முறை நல்ல மழை பெய்யும் என வேளாண் துறை எதிர்பார்க்கிறது.

மழை நன்றாகப் பெய்தால் எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கக் கூடும். அவற்றுக்குத் தற்போது பற்றாக்குறை நிலவி வருகிறது.

மிக விரைவில், விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக் கூடிய புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகள் குறைந்தபட்சம் தங்களது பயிர்களின் இடுபொருள்களுக்கு மட்டுமாவது இழப்பீட்டைப் பெற முடியும்.

விவசாய வளர்ச்சியில் தேக்க நிலை: விவசாயத் துறையில் குறைந்தபட்சம் 4 சதவீத வளர்ச்சியைக்கூட நாம் நிலையாகப் பெற முடியவில்லை. உற்பத்தி திறன் மிகக் குறைவாக உள்ளது.

விவசாயிகளில் 85 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாகவும், மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

இடுபொருள் விலை உயர்வு, போதிய நீர்ப்பாசன வசதியின்மை, உறுதியான காப்பீட்டுத் திட்டம் இல்லாதது, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் விவசாயம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டுதான், அடுத்த 5 ஆண்டுகளுக்கான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது.

10 சதவீத பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு தற்போது மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள், சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, நவீன நகரங்கள் திட்டத்தில் உள்கட்டமைப்புக்கான முதலீடு உள்ளிட்டவை நடைமுறைக்கு வரும்போது, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 8 முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை நாடு எட்டக் கூடும்.

மறைமுக வரி வருவாய் உயர்கிறது: நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மறைமுக வரி வருவாயில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எந்தவித வரிச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத இந்த நிலையிலும்கூட சுங்க வரி, கலால் வரி, சேவை வரி ஆகியவற்றில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டைவிட இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

ஒருவேளை கூடுதலான வரிச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மொத்த மறைமுக வரி வருவாய் 37.5 சதவீதமாக உயர்ந்திருக்கக் கூடும் என்றார் ஜேட்லி.

"கிரீஸிடம் பாடம் கற்க வேண்டும்"

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸிடம் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உலகப் பொருளாதாரம் தற்போது இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கிரீஸ் நாட்டிடம் இருந்து நாம் பாடம் கற்க வேண்டியுள்ளது.

தங்களது சொந்த வருவாய்க்கு உள்பட்டு செலவு செய்ய வேண்டும் என்பதை உலக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்தப் பாடமாகும். அதைச் செய்யாவிட்டால் பிறகு தேவையற்ற குழப்பங்கள்தான் ஏற்படும்.

எனவே, நாம் நமது நிதிப் பற்றாக் குறையைச் சீரமைப்பதற்கான செயல்திட்டத்தின்படி பயணித்துக் கொண்டிருக்கிறோம். பணவீக்கமும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார் ஜேட்லி.

கடலூர், புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர், புதுச்சேரியில் 104 டிகிரி வெயில் ஞாயிற்றுக்கிழமை பதிவானது. இதேபோல, சென்னை, மதுரை, நாகப்பட்டினம், சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. ஞாயிற்றுக்கிழமை பதிவான வெயில் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

கடலூர், புதுச்சேரி - 104

திருச்சி, சென்னை மீனம்பாக்கம் - 103

வேலூர், மதுரை, நாகப்பட்டினம் - 102

சேலம் - 100, தருமபுரி - 98

கத்தரி, வெண்டை விலை சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்ததால் கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் பாதியாகக் குறைந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விற்பனையில் தக்காளி, பெரிய வெங்காயம் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்தது.

கடந்த மாதம் மொத்த விலையில் ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் தற்போது ரூ.15-க்கும், ரூ.35-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.16-க்கும், ரூ.60 வரை விற்பனையான பீன்ஸ் தற்போது ரூ.35-க்கும் விற்கப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலிருந்து காய்கறிகளின் வரத்து இரு மடங்காக அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை குறைந்துள்ளது என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ):-

காய்கறிகள்	மொத்த விலை	
பெரிய வெங்காயம்	ரூ.30	ரூ.48
சின்ன வெங்காயம்	ரூ.60	ரூ.70
தக்காளி	ரூ.30	ரூ.45
உருளைக்கிழங்கு	ரூ.17	ரூ.35
பீன்ஸ்	ரூ.35	ரூ.48
அவரை	ரூ.30	ரூ.42
காலிபிளவர்	ரூ.28	ரூ.40
பாகற்காய்	ரூ.32	ரூ.42
நூல்கோல்	ரூ.20	ரூ.30
முள்ளங்கி	ரூ.18	ரூ.25
கேரட்	ரூ.35	ரூ.50
பீட்சூட்	ரூ.25	ரூ.36
முருங்கைக்காய்	ரூ.50	ரூ.70
சுரைக்காய்	ரூ.12	ரூ.20
சேனைக்கிழங்கு	ரூ.25	ரூ.32
கத்தரி	ரூ.15	ரூ.22
வெண்டைக்காய்	ரூ.16	ரூ.24

தலைநகரில் 4-ஆவது நாளாக நீடித்த மழை

தலைநகர் தில்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கன மழை பொழிந்தது. மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். தில்லியில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை 93 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. சனிக்கிழமை காலை முதல் மாலை வரை 57.5 மிமீ மழை பதிவானது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகள் குர்கான், காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்தது. காலையில் இருந்தே மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர்க் கால்வாய்களில் வெள்ளநீர் அடைத்துக்கொண்டது. சில

இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், பொதுப்பணித் துறையினரும் ஈடுபட்டனர்.

மழையின் காரணமாக, தெற்கு தில்லி, மத்திய தில்லி, கிழக்குத் தில்லி பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், தெற்கு விரிவாக்கம், கான்பூர், மஹிபால்பூர், ஹரி நகர், ஐஐடி கிராஸிங், நேரு பிளேஸ், யூசூஃப் சராய் மார்க்கெட், முனிர்கா உள்ளிட்ட இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், லட்சுமி நகர், கஷ்மீரி கேட், துவாரகா, தெளலகுவான், சராய் காலே கான், மூல்சந்த், கர்கர்மோ, ராஜ்காட், காலிந்தி குஞ்ச் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைச் சந்திப்புகளில் வாகனங்கள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர். யமுனை பஜார் பகுதியில் முழங்கால் அளவு நீரில் மக்கள் நடந்து செல்வதைக் காண முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நேரம் வரையிலான 24 மணி நேரத்தில் தில்லியில் 68.6 மி.மீ. மழை பதிவானதாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதேசமயம், லோதிரோடு 78.2 மி.மீ., ஆயா நகர் 77.4 மி.மீ., ரிட்ஜ் 76.2 மி.மீ., பாலம் 98.4 மி.மீ., மழை பதிவானது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகையில், "தில்லியில் இந்த பருவமழைக்காலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்ததால், அதன் அளவு 200 மீ.மீட்டரை எட்டியிருக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரம் மழை நீடிக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருந்தது' என்றனர். அதிகாரிகளுக்கு உத்தரவு:

இதனிடையே, மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு தில்லியின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உதவிக் கோட்டாட்சியர்களுக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை உத்தரவிட்டிருந்தார். மழை தொடர்பான புகார்களை கையாள 24 மணிநேரமும் இயங்கும் வகையில் உதவி தொலைபேசி வசதியையும் தில்லி அரசு முடுக்கிவிட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் மழைநீர் தெற்கு தில்லியில் உள்ள ரங்புரி பஹாரி பகுதியில் உள்ள முதியர் இல்லத்தில் சனிக்கிழமை மழைவெள்ளம் புகுந்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் தில்லி சமூக நலத் துறை அமைச்சர் சந்தீப் குமார், ஆம் ஆத்மி எம்எல்ஏ தேவேந்திர ஷெராவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை 1,355

தில்லி தேசிய உயிரியல் பூங்காவிலுள்ள வெளிநாட்டு, உள்நாட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் மொத்த எண்ணிக்கை, இந்த ஆண்டு 4 மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, உயிரியல் பூங்காவில் 1,355 விலங்குகள், பறவைகள் இருப்பதாக தில்லி உயிரியல் பூங்காவின் வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,351ஆகவும், அதற்கு முந்தைய ஆண்டு 1,256ஆகவும் இருந்துள்ளது. இதுதொடர்பாக, உயிரியல் பூங்கா அதிகாரி ரியாஸ் கான் கூறியதாவது: 31 வெளிநாட்டு இனங்கள் மற்றும் 40 உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த 1,355 விலங்குகள், பறவைகள், தற்போது பூங்காவில் உள்ளன. வயது, விலங்குகளுக்கிடையிலான சண்டை, நோய்கள்

ஆகியவை விலங்குகளின் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. கடந்த ஆண்டு, வெளிநாட்டு இனங்களைச் சேர்ந்த 210 விலங்குகள் இருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. ஆனால், உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த விலங்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட (760), இந்த ஆண்டு (753) குறைந்து விட்டது.

ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியாவில் காணப்படும் அரிய வகையான முனியா பறவைகளும், பிளாக் பக் பறவைகளும் கடந்த ஆண்டில் அதிகம் இறந்தன. 10 பிளாக் பக் பறவைகளும், 9 முனியா பறவைகளும் பூங்காவில் இறந்துவிட்டன. எனினும், விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்பலனாக, நீர்யானை, வெள்ளைப்புலி, சிங்க வால் குரங்கு, குள்ளநரி, ஓநாய் உள்ளிட்ட விலங்குகள் ஆரோக்கியமாக குட்டிகளை ஈன்றுள்ளன. எனவே, பூங்காவிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு கணிசமாக உயரும் என நம்புகிறோம் என்று ரியாஸ் கான் கூறினார்.

கடும் வறட்சி: காரைக்காலில் பொய்த்துப் போன குறுவை சாகுபடி

காவிரி நீர் வருவதற்கான வாய்ப்பு இல்லை, நிலத்தடி நீரும் குறைந்துபோனதால் காரைக்காலில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்துப் போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் குறுவையில் முந்தைய குறுவை என சுமார் 500 ஹெக்டேரில் திருநள்ளாறு வட்டாரத்தில் அம்பகரத்தூர், நல்லம்பல், செல்லூர், சேத்தூர் உள்ளிட்ட பகுதியில் நடைபெறுகிறது. இது ஆழ்குழாய் பாசன முறையில் நடைபெறும். காவிரி நீர் வருவதற்கு முன்பே தொடங்கக் கூடியது குறுவை சாகுபடி. பொதுவாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்

காரைக்காலில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடி நடந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது அது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. வழக்கமாக ஜூன் மாத மத்தியில் மேட்டூர் அணை திறந்தால் மட்டுமே காரைக்காலில் குறுவைப் சாகுபடி சாத்தியம். ஆனால், மேட்டூர் அணை திறப்பு தள்ளிப் போகிறது, கோடை மழையும் இல்லை. குழாய் பாசன முறையில் மேற்கொள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்டவற்றால் நிகழாண்டும் காரைக்காலில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறியது: காரைக்காலுக்குத் தேவையான 6 டி.எம்.சி. காவிரித் தண்ணீரை பெறுவதற்கு பெரும்பாடுபட வேண்டியுள்ளது. காரைக்காலில் நல்லம்பல் பகுதியில் ஏரி புனரமைப்பு செய்தும் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தவிர, 5 புதிய இடங்களில் ஏரி அமைப்பதற்கான திட்டம் அரசிடம் உள்ளது. இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி, புதிதாக ஏரிகள் அமைக்கவும் நடவடிக்கை இல்லை. ஏரிகளில் தண்ணீர் இருந்தால், குறுவை போன்ற பருவப் பயிரை விவசாயிகளால் செய்ய முடியும்.

காலம் தவறி வரும் தண்ணீரைக் கொண்டு பிந்தைய குறுவை சில இடங்களில் நடத்தப்படுகிறது. சம்பாவும் பிந்தைய சம்பா சாகுபடியாக மாறிவருகிறது. ஜூலை இறுதியிலோ, ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால், இவ்வகை சாகுபடியை செய்ய வேண்டியுள்ளது. ஆக, பிந்தைய குறுவை, சம்பா என அனைத்து தரப்பு நெல் சாகுபடியும் பொய்த்து வருகிறது என வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் வேளாண் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆர். கமலக்கண்ணன் கூறியது: விவசாயத்தை காப்பாற்ற புதுச்சேரி அரசு கவனம் செலுத்தவில்லை. காரைக்காலைச் சேர்ந்தவர்

வேளாண் துறை அமைச்சராக இருந்தும், காரைக்கால் விவசாயிகள் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுவையின் நெற்களஞ்சியம் என கூறப்பட்ட காரைக்கால், தற்போது கர்நாடகத்திலிருந்து அரிசி மூட்டைகளை வரவழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

மானிய விலையில் விதை நெல் விநியோகம்

மதுரை மாவட்டம், பெரியாறு பாசனத் திட்டத்தின் முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதை அடுத்து, அலங்காநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முதல்போக சாகுபடிக்காக அரசு மானியத்தில் விதை நெல் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதற்காக, குறுகிய கால நெல் ரகங்களான என்.எல்.ஆர்., ஏ.எஸ்.டி. 16 ஆகியன அரசு மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை, இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, வேளாண்மை உதவி இயக்குநர் ராமலெட்சுமணன் அறிவுறுத்தியுள்ளார்.

காரீப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிடலாம்: வேளாண்துறை தகவல்

வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கும் வேளாண் விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் சார்பில் மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்(வணிகம்) மு.சு.நா.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழகத்தில் 2013-14ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் காரீப் பருவ காலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. தற்போது தமிழக மாவட்டங்களிலிருந்து மக்காச்சோள வரத்து முடிவடைந்த நிலையில்,

ஒடிசாவிலிருந்து வர துவங்கியுள்ளது. கர்நாடகத்திலிருந்து ஜூலை 2ஆவது வாரம் முதல் மக்காச்சோளம் வரத் துவங்கும். தரமான மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,340 முதல் ரூ.1,350 வரை உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் மக்காச்சோளம், தீவனம் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கான மூலப்பொருளின் தேவையை நிறைவு செய்கிறது. விவசாயிகள் நலன் கருதி, கடந்த 22 ஆண்டுகளாக உடுமலைபேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளத்தின் விலை குறித்து வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தரமான காரீப் மக்காச்சோளத்தின் விலை அறுவடை காலமான 2015 அக்டோபர் மற்றும் நவம்பரில் குவிண்டாலுக்கு ரூ.1,300 - ரூ. 1,320 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவலின் அடிப்படையில் மக்காச்சோள விதைப்பு முடிவுகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பு முறைப்படுத்தப்படுமா?

தேனி மாவட்டத்தில் வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பு மற்றும் பயிர் விளைச்சல் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. பயிர் விளைச்சல் கணக்கெடுப்பு புள்ளியியல் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்தும், பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பு வருவாய்த் துறை சார்பிலும், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பிலும் தனித் தனியாக நடைபெறுகிறது.

களப் பணியாளர் பற்றாக்குறை: மாவட்டத்துக்குள்பட்ட 99 வருவாய் கிராமங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தலா 4 முதல் 6 கிராம உதவியாளர்கள் பணியில் இருந்தனர். தற்போது ஒரு வருவாய் கிராமத்துக்கு ஒரு உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளார். பணியாளர் பற்றாக்குறையால் கிராம நிர்வாக அலுவலர் பயிர் சாகுபடி பரப்பளவை கள ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பதில்லை. குறுகிய கால பயிர் மற்றும் தோட்டக் கலை பயிர் பரப்பளவு குறித்து வருவாய்த் துறையினர் முறையாக கணக்கெடுத்து அடங்கல் பதிவேட்டில் சேர்க்காமல், முந்தைய ஆண்டு பருவ சாகுபடி பரப்பளவையே பதிவேட்டில் வைத்து பராமரிப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பிலும், வருவாய்த் துறை சார்பிலும் பராமரிக்கப்படும் பயிர் சாகுபடி பரப்பளவு வேறுபடுவதால், அரசு மானிய உதவி, நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி திறனை துல்லியமாக கணக்கிடவும், சாகுபடி மேலாண்மைக்கு விவசாயிகள் திட்டமிடவும், அரசு மானியம் மற்றும் நிவாரண உதவிகள் பெறுவதற்கு வாய்ப்பாகவும் பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பு பணியை வருவாய் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட புள்ளியியல் துறை அலுவலர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல், வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவை கணக்கிட இணை அடங்கல் பதிவேடு பராமரிக்க வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வருவாய்த் துறை சார்பில் பராமரிக்கப்படும்

அடங்கல் பதிவேடு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு அனுப்பப்பட்டு, திருத்தங்கள் மேற்கொண்டு இணை அடங்கல் பராமரிக்கப்படும். இதன் மூலம் வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவை துல்லியமாக கணக்கிட முடியும். விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி மற்றும் பரப்பளவு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை மற்றும் தோட்டக் கலை அலுவலரிடம் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது

வைகை அணை நீர்மட்டம் சனிக்கிழமை இரவு 50 அடியை எட்டியது.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் மூல வைகையில் நீர்வரத்து இல்லை. ஆனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்து வருவதால் அங்கிருந்து 1300 கன அடி தண்ணீர் வரை தமிழக பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் வைகை அணைக்கு 800 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளது. இதனையடுத்து வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 50 அடியை எட்டியுள்ளது.

கத்தரிக்காய் விலை வீழ்ச்சி: சாலையில் கொட்டப்படும் அவலம்

ஆண்டிபட்டி பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் காயை சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி பகுதியில் அவரை, முருங்கை, மிளகாய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அரப்படிதேவன்பட்டி, க.விலக்கு, புள்ளிமான்கோம்பை, ராஜகோபாலன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில்

பயிரிடப்பட்டுள்ளன. தற்போது காய்கறிகள் நல்ல விளைச்சல் கிடைத்துள்ள நிலையில் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக கத்தரிக்காய் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.20 விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனையாகிறது. மேலும் கத்தரிக்காய்களை வாங்க ஆளில்லாத நிலையில் பறித்த காயை சாலையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து அரப்படி தேவன்பட்டியை சேர்ந்த விவசாயி தவமணி கூறியது : கத்தரிக்காய் 1000 நாற்று ரூ.350 என விலைக்கு வாங்கி நடவு செய்து களை மற்றும் இரண்டு மருந்து அடிப்பு என மொத்தச் செலவு ரூ.45 ஆயிரம் ஆகியுள்ளது. ஆனால் தற்போது கிலோ ரூ.5க்கு விலை போவதால் பறிப்பு கூலி மற்றும் தேனிக்கு எடுத்துச் செல்ல வாகன செலவுக்கு கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

காளான் வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் இலவச பால் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தகவலை உழவர் பயிற்சி மைய இயக்குநர் ஆர்.குறிஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியினை புதுக்கோட்டை சாலைவள்ளான் நடத்த உள்ளார். முன்பதிவு அவசியம். மேலும் பயிற்சி குறித்த தொடர்புக்கு அலைபேசி 9941647893, 9488575716 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலைத் துறை திட்டங்கள்:விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்கள் அண்மையில் நடத்தப்பட்டன.

இம் மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த விவரம், மானிய விவரம் மற்றும் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் இடுபொருள்களின் விவரங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறும் வகையிலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மூலம் அந்தந்த வட்டாரத்தில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கம், நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைத்தல், தேசிய தோட்டக்கலை இயக்கம் (குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு மட்டும்) பசுமைக் குடில், நிழல்வலைக்குடில் குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்ப்பு, புதிய பரப்பு விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கான மானிய உதவிகள் அளிக்கப்பட உள்ளன.

இத் திட்டங்கள் குறித்து கோலியனூர், காணை, கண்டமங்கலம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, வல்லம், மேல்மலையனூர், மரக்காணம், மயிலம், ஒலக்கூர், திருக்கோவிலூர், முகையூர், திருவெண்ணையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இம் முகாம்கள் நடத்தப்பட்டன. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விண்ணப்பங்களை பெற்று பட்டியலில் சேர்த்து பயன்

பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாய மக்கள் சட்ட விழிப்புணர்வு கூட்டம்

திண்டிவனத்தை அடுத்த ஆலகிராமம் பகுதியில் விவசாய மக்கள் சட்ட விழிப்புணர்வு சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மயிலம் ஒன்றியத் தலைவர் ஏ.குமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் இல.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.திருநாவுக்கரசு, சித்தணிசக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய மக்கள் சட்ட விழிப்புணர்வு சங்க நிறுவனத் தலைவர் க.தாமோதரன், தமிழ்நாடு லோக்பால் கூட்டமைப்பின் சார்பில் ஆர்.நடராஜ் சிறப்புரையாற்றினர்.

ஸ்மார்ட் நகரங்களுக்கு இணையாக அனைத்து பஞ்சாயத்துகளையும் மாற்றக் கோரியும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக பார்மர்ஸ் புரோடியூசர்ஸ் கம்பெனியை உருவாக்க வேண்டுமெனவும், ஆலகிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேளாண் கூட்டுறவு வங்கியிலிருந்து ஆற்றங்கரை வரை உள்ள சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழுப்புரம் மாவட்டச் செயலர் ப.தனசேகரன் நன்றி கூறினார்.

மானிய விலையில் விவசாயிகளுக்கு ஜிப்சம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம் வழங்கப்படுவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் பொ.விஜயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மண் வளம் என்பது தாவரங்களுக்குத் தேவையான 16 வகையான சத்துக்கள் போதுமான அளவும், சரியான விகிதத்திலும் இருப்பதோடு மட்டுமல்லாமல்,

அவை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். பயிர் வளர்ச்சிக்கும், மகசூலுக்கும் கார்பன், கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர், போரான், மாலிப்டேனியம், குளோரின் போன்ற 16 வகையான சத்துக்கள் தேவைப்படுகின்றன. இதில் கார்பன், கால்சியம், மக்னீசியம் ஆகிய 3 சத்துக்கள் இயற்கையாகவே கிடைத்து விடுகின்றன.

பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை பயிர்களுக்கு அளிக்கும் விவசாயிகள் இடையூட்ட சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், கந்தகம் சத்துக்களை பயிர்களுக்கு அளிப்பதில்லை. இதனால் பயிர்கள் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பினை சரிசெய்ய இடையூட்ட சத்துக்களை கொண்டுள்ள ஜிப்சம் உரத்தை இட வேண்டும்.

இதில் 22 சதவீதம் கால்சியம், 18 சதவீதம் கந்தகம் உள்ளன. இது மண்ணை மிருதுவாக்கி நீர்ப்பிடிக்கும் தன்மையை அதிகரிக்கும். மேலும், களர் நிலத்தை சீர்படுத்துதல் மட்டுமல்லாமல், இது எல்லா பயிர்களுக்கும் உகந்த இடைப்பட்ட சத்தாகும்.

எனவே கடலூர் வட்டார விவசாயிகள் மண் வளத்தை பாதுகாக்க பயிர்களுக்கு கால்சியம், கந்தகம் சத்து கிடைத்திட ஜிப்சம் இடவும்.

இந்த ஜிப்சம் கடலூர், தூக்கணாம்பாக்கம், கீழ்குமாரமங்கலம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இந்திய தேயிலைத் தூள் உற்பத்தி குறைவு

உலகளவில் இந்திய தேயிலைத் தூளின் உற்பத்தி குறைந்துள்ளதாக சர்வதேச நிர்வாகியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தேயிலை உற்பத்தியில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான தேயிலை உற்பத்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி, உலகளவில் இந்தியத் தேயிலைத் தூளின் உற்பத்தி அளவு இந்த ஆண்டு குறைந்துள்ளது.

இந்த ஆண்டு, உலகளவில் மொத்தம் 87.20 கோடி கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 89.17 கோடி கிலோ உற்பத்தி செய்யப்பட்டது. இதில், இந்தியாவின் உற்பத்தி மட்டும் கடந்த 6 மாதத்தில் 38.09 கோடி கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டு 39.88 கோடி கிலோ உற்பத்தி செய்யப்பட்டது. அதன்படி, 1.78 கோடி கிலோ தேயிலை உற்பத்தி இந்த ஆண்டு குறைந்துள்ளது.

வட இந்தியாவில் இந்த ஆண்டு முதல் 6 மாதத்தில் 26.03 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 28.26 கோடி கிலோவாக இருந்தது. அதன்படி, 2.23 கோடி கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் இந்த ஆண்டு 12.06 கோடி கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்தாண்டு 11.62 கோடி கிலோவாக இருந்தது. அதேபோல, இலங்கையில் கடந்த ஆண்டு 17.23 கோடி கிலோவும், இந்த ஆண்டு 17.22 கோடி கிலோவும் உற்பத்தி செய்யப்பட்டது. கென்யாவில் கடந்த ஆண்டு 22.56 கோடி கிலோவும், இந்த ஆண்டு 22.52 கோடி கிலோவும் உற்பத்தி செய்யப்பட்டது. ஆப்பிரிக்கா நாடுகள் வங்க தேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உற்பத்தி

அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தேயிலைத் தூள் உற்பத்தி குறைவானதால் விற்பனை மற்றும் ஏற்றுமதி அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 2013-ஆம் ஆண்டு 120 கோடியாக உயர்ந்து தேயிலை உற்பத்தியில் முதன்முறையாக சாதனை படைத்தது. ஆனால், இந்த ஆண்டு தேயிலை உற்பத்தி குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் பசுந்தேயிலைக்கு ரூ.1 விலை உயர்வு

நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ஒரு ரூபாய் விலை சனிக்கிழமை உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பெரும்பாலான தேயிலைத் தூள் குன்னூரில் உள்ள அரசு, தனியார் ஏல மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல மையங்களில் வாரந்தோறும் விற்பனை செய்யப்படும் தேயிலைத் தூளின் விலைக்கு ஏற்றாற்போல், பசுந்தேயிலைக்கு உண்டான விலையை உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொழிற்சாலைகள் தேயிலைக்கு உரிய விலை வழங்குவது இல்லை என விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து, தேயிலை வாரியம் சார்பில், விலை பகிர்வுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதையும் ஒரு சில உற்பத்தியாளர்கள் பின்பற்றுவது இல்லை. தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்து வருவதால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், ஏல மையங்களுக்கு வரும் தேயிலைத் தூளின் வரத்தும் கூடுதலாகி விடுகிறது. இதன் காரணமாக, தற்போது 30 சதவீத தேயிலைத் தூள் தேக்கமடைந்து காணப்படுவதுடன், அதன் விலையும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, பசுந்தேயிலை விலையில் சரிவு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வாரம் அனைத்து ரகப் பசுந்தேயிலைக்கும் ரூ. 1 வரை விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண ரகப் பசுந்தேயிலை கிலோ ரூ. 9, நடுத்தரத்திற்கு ரூ. 16, உயர் ரகத்திற்கு ரூ. 20 வழங்கப்பட்டுள்ளது.

மகசூல் அதிகரித்து வரும் நிலையில், பசுந்தேயிலையின் விலை மேலும் உயர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என பசுந்தேயிலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் செயற்குழுக் கூட்டம்

கலசப்பாக்கத்தில் தமிழக விவசாயிகள் வட்டாரச் செயற்குழுக் கூட்டம், உழவர் மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவர் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் பி.செல்வம், எஸ்.சிவலிங்கம், நடராஜ், வட்டாரச் செயலாளர் கே.பி.கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் வி.சந்திரசேகரன் வரவேற்றார்.

கிராமங்களில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் தற்போது 150 நாள் களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை முழுமையாகச் செயல்படுத்தி மக்களுக்கு அந்த வேலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு பால் சங்கங்களில் வாரத்துக்கு 2 நாள் விடுமுறை விடுவதை நிறுத்தி தினமும் பால் கொள்முதல் செய்ய வேண்டும். மாணவர்களின் சத்துணவுடன் பால் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொங்கணாபுரத்தில் ரூ.1.10 கோடிக்கு பருத்தி, எள் விற் பனை

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏல சந்தையில் 6,520 பருத்தி மூட்டைகள், 450 எள் மூட்டைகள் ரூ. 1.10 கோடிக்கு ஏலம் மூலம் விற் பனை யானது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் கிளை கொங்கணாபுரத்தில் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 6,520 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் பி.டி. ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.3,810 முதல் ரூ.4,190 வரையும், டி.சி.எச். மற்றும் சுரபி ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.4,910 முதல் ரூ.5,630 வரையும் ஏலம் போனது. ரூ.85 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

அதே போல 450 மூட்டைகள் ஏல விற் பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெள்ளை எள் கிலோ ரூ.75 முதல் ரூ.83 வரையும், கருப்பு எள் கிலோ ரூ.45 முதல் ரூ.66 வரையிலான விலையிலும் விற் பனை யானது. மொத்தம் ரூ. 25 லட்சத்துக்கு எள் மூட்டைகள் விற் பனை யானது. பருத்தி, எள் மூட்டைகள் ரூ.ஒரு கோடியே 10 லட்சத்து 4 ஆயிரத்துக்கு ஏலம் மூலம் விற் பனை யானது.

21-இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசன் வெளியிட்ட செய்தி:

திருப்பூர் கோட்டத்திற்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை மனுக்களாகக் கொடுத்து உரிய தீர்வுகாணலாம்.

காளான் வளர்ப்பு பயிற்சி:ஜூலை 20-ல் தொடக்கம்

கனரா வங்கியின் தொழில் பயிற்சி நிலையம் சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஈரோடு, அசோகபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின் படி, கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் மூலமாக இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி பெற தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய அலுவலகத்தை 0424 - 2290338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் பூபாலன் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.84 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 84 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2,658 மூட்டைகளில், 1,32,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.63.75-க்கும், அதிகபட்சமாக ரூ.67.10-க்கும் விற்பனையானது.

இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 44.30-க்கும், அதிகபட்சமாக ரூ. 62.15-க்கும் விற்பனையானது.

மொத்தம், ரூ. 84 லட்சத்துக்கு ஏலம் மூலமாக விற்பனையானது என சங்கத் தலைவர் அருள்ஜோதி கே.செல்வராஜ் தெரிவித்தார்.

"விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்

விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை ஜோதிலட்சுமி தெரிவித்தார்.

அருரில் வேளாண் துறையின் அட்மா திட்டத்தில், காய்கறிகள், பழங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியை ஜோதிலட்சுமி பேசியதாவது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்வதால் உரிய விலை கிடைக்காது.

ஆனால் காய்கறிகள், பழங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகள் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாயிகள் தங்களது சந்தேகங்களை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

பயிற்சியில் அட்மா திட்டத் தலைவர் சாமிக்கண்ணு, வட்டார வேளாண்மை அலுவலர் புஷ்பராணி, வேளாண் உதவி அலுவலர்கள் சிவன், செல்வம், ராஜவேல், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீர தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விதை விற்பனையாளருக்கு புத்தாக்கப் பயிற்சி

விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை விதை ஆய்வு பிரிவின் மூலம் அரசு விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

விதை ஆய்வு துணை இயக்குநர் செளந்திரராஜன் தலைமை வகித்தார். அரசு விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும், விதை இருப்பு அறையில் விதை மூட்டைகள் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும், விற்பனை ரசீதுகளில் இருக்க வேண்டிய விவரங்கள், உரிமம் புதுப்பித்தல் மற்றும் புதிய உரிமம் வாங்குதல் போன்ற விதை விற்பனை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

விதைச் சான்று உதவி இயக்குநர் மணிக்குமார், விதைச் சான்று அலுவலர் கௌதமன் ஆகியோர் விதை உற்பத்தி மற்றும் விதைச் சான்று நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

வேளாண் துணை இயக்குநர் (மத்திய அரசுத் திட்டம்), லோகநாதபிரகாசம், வேளாண் துணை இயக்குநர் (மாநில அரசுத் திட்டம்) அல்தாப் ஆகியோர்

விதை ஆய்வு மற்றும் விதைச் சான்று நடைமுறைகளைக் கடைப்பிடித்து தரமான விதைகளை விநியோகம் செய்ய அறிவுரை வழங்கினர்.

திருச்செங்கோடு விதை ஆய்வாளர் சாரதா, அனைத்து வட்டாரக் கிடங்கு மேலாளர்கள், உதவி விதை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயிர்க் கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

பயிர்க் கடனுக்கான வட்டி மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்: 33 சதவீதம் பயிர் மகசூல் பாதிக்கப்பட்டாலும், வறட்சி பாதிப்புக்கும் உரிய சலுகை வழங்கிட மத்திய அரசின் அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டு அதனை செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கடைப்பிடித்து வரும் கொள்கையில் மாறுதல் செய்து, அதே பிரிமியத்தில் ஒரு கிராமத்தில் பயிர் பாதிக்கப்பட்டாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் திட்டத்தில் மாறுதல் செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய பயிர்க் கடன், நகைக் கடனுக்கு மத்திய அரசு வழங்கி வந்த வட்டி மானியக் கொள்கையில் மாறுதல் செய்யாமல், பயிர்க் கடனுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கிட வேண்டும். விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கிராம பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யும் பால் முழுவதையும் மறுப்பு சொல்லாமல் ஆவின் நிர்வாகம் எடுத்துக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை மண்டல மேலாளர் பாரதி வஜ்ஜிரவேலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் காரீஃப் 2015- பருவத்தில் நடவு செய்யும் 20 பயிர்களுக்கு தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும்.

அதன்படி, நெல் -1 (கார், குறுவை, சொர்ணவாரி), நெல்- 2 (சம்பா,தாளடி, பிசானம்), கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, வெங்காயம், மஞ்சள், வாழை, குச்சிப்பயிர் (மரவள்ளி), உருளைக்கிழங்கு, அன்னாசிபழம், கரும்பு ஆகிய 20 பயிர்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நெல் (கார், குறுவை, சொர்ணவாரி) பயிருக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சேர வரும் 31-ஆம் தேதி கடைசி நாள். பயிருக்கான விதைப்பு மற்றும் நடவு ஒரு மாத காலத்துக்குள் இருந்தால் காப்பீடு செய்து கொள்ளலாம்.

கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசிபழம், மஞ்சள், வாழை மற்றும் குச்சிப்பயிர் (மரவள்ளி) ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15-ஆம் தேதி.

நெல் (சம்பா, தாளடி, பிசானம்), கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள டிசம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், பயிர் கடன் பெறா விவசாயிகள் காப்பீட்டுத் தொகை சிட்டா, அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெறப்பட்டு முன்மொழிவுப் படிவத்துடன் தங்களது சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் செலுத்த வேண்டும்.

பயிர் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர்க் கடன் பெறும் வங்கியிலேயே இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். முன்மொழிவுப் படிவங்களை அருகில் உள்ள வேளாண் துறையிலோ அல்லது கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கியிலோ கேட்டு பெறலாம்.

இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்றியம், பிர்காவிலும் மாநில அரசின் விவசாயத் துறையினால் பயிர் அறுவடை காலத்தில் பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு நடப்பு பருவத்தின் சராசரி மகசூலைக் கடந்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகால மகசூலோடு ஒப்பிட்டு எவ்வளவு மகசூல் குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி அந்த வட்டாரம், பிர்காவிலுள்ள காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், அவரவர் தொகைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தலைமை மண்டல மேலாளர், அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், மண்டல அலுவலகம், பழைய எண். 156, புதிய எண்.323, ஆந்திர இன்சூரன்ஸ் பில்டிங், முதல் தளம், தம்புச் செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை - 1 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஜூலை 16-இல் கறவை மாடுகள் பராமரிப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையம் சார்பில், வியாழக்கிழமை (ஜூலை 16) கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்த ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திகுறிப்பு:

கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாடுகளைத் தாக்கும் நோய்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் கறவை மாடுகள் வளர்ப்பு என்ற தலைப்பில் தீவன முறைகள், மாடுகளைத் தாக்கும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விருப்பம் உள்ள விவசாயிகள், தலைவர், கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையம், எண் 3-500, ராயப்ப முதலியார் தெரு, திருவள்ளூர் நகர், கிருஷ்ணகிரி. என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04343-235105 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வரும் 25 பேர் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் போன்கள் பெற 850 மீனவர்கள் விண்ணப்பம்

மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட உள்ள திட்டத்தின்படி வயர்லெஸ் போன்கள் பெற திருநெல்வேலி மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடித் தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமணல், கூத்தங்குளி, கூடுதாழை, உவரி, கூட்டப்பனை, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட 9 கடற்கரையோர கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். 890-க்கும் மேற்பட்ட படகுகள் தமிழக மீன்வளத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மீன்பிடித் தொழிலை வளர்க்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சலுகை விலையில் எரிபொருள், மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரண உதவி உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாகும்.

இதுதவிர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது வழிதவறுதல், இயற்கை இடர்பாடுகளால் சிக்கித் தவித்தல் போன்ற காலங்களில் பாதுகாப்பின்றி தவிப்பதாகவும், ஆகவே, பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

வயர்லெஸ் போன்கள்: கடல் பகுதியில் குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் சாதாரண செல்லிடப்பேசி சமிக்ஞைகள் கிடைப்பதில்லை. கப்பல்கள் போன்றவற்றில் செயற்கைகோள் தொலைபேசி வசதி இருக்கும். வெளிநாடுகளில் மீனவர்களுக்கு வயர்லெஸ் போன்கள் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் தகுதியுள்ள மீனவர்களுக்கு வயர்லெஸ் போன்கள் வழங்க திட்டம் வகுக்கப்பட்டது.

இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகைய வயர்லெஸ் போன்கள் கேட்டு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

850 பேர் விண்ணப்பம்: இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட மீன்வளத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வயர்லெஸ் போன்கள் கேட்டு இதுவரை 850-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களது மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வி.ஹெச்.எப். மற்றும், ஹெச்.எப். ஆகிய இரண்டு விதமான, வயர்லெஸ் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. வி.ஹெச்.எப்., என அழைக்கப்படும் வயர்லெஸ் போன், ரேடியோ அலைவரிசையில் இயங்கும். குறிப்பிட்ட தொலைவு மட்டும் சமிக்ஞை கிடைக்கும். ஹெச்.எப்., என அழைக்கப்படும் வயர்லெஸ் போன், காற்றழுத்த வளி மண்டலத்தில் உள்ள, அயனி மண்டலத்தை மையமாகக் கொண்டு செயல்படும். எனவே, எல்லா இடங்களிலும் சமிக்ஞை கிடைக்கும்.

வயர்லெஸ் போன்கள் பெற விரும்பும் தகுதியுள்ள மீனவர்கள் ராதாபுரம் அல்லது பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை, படகு அனுமதி ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என்றனர்.

ராமநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு

திங்கள்கிழமை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கார்பருவ சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநதி அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் அதிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்ததையடுத்து அணையின் நீர்மட்டம் சிறிது உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டம்

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 62.5 அடியாகவும், அணைக்கு விநாடிக்கு 25 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து சுமார் 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் அணையிலிருந்து பாசனத்துக்காக திங்கள்கிழமை(ஜூலை 13) தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.



தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும், வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள்மாவட்டங்களிலும், மலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மட்டும் நேற்று மழை பெய்தது.

அந்தவகையில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை விவரம் வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 2 செ.மீ., மற்றும் பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, சிவகங்கை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

தொடர்ந்து வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 14-ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) பிறகு ஓரிரு நாட்கள் கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

புதுவையில் இரவில் திடீர் மழை



புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு 9 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுச்சேரி புதிய பஸ்நிலையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் சண்டே மார்க்கெட் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

திடீர் மழையால் கடற்கரையில் குவிந்த மக்களும், பூங்கா உள்ளிட்ட பொதுப்போக்கு இடங்களுக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர். சிலர் மழையில் நனையாமல் ஆங்காங்கே ஒதுங்கி இருந்தனர். வெயிலின் கோரப்பிடயில் சிக்கித்தவித்த மக்கள் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளான முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

பேகார அள்ளியில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் விழா



தர்மபுரி மாவட்டம் பேகார அள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவரும், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனருமான பொன்னுவேல் தலைமை தாங்கி பயிர்கடன்களை வழங்கினார். கரும்பு சாகுபடி செய்ய 11 பேருக்கு ரூ.7 லட்சத்து 46 ஆயிரமும், குச்சிக்கிழங்கு பயிரிட 8 உறுப்பினர்களுக்கு ரூ.8 லட்சத்து 36 ஆயிரமும், மஞ்சள் சாகுபடி செய்ய 6 உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பட்டு, ஊராட்சி தலைவர் பரசுராமன், கவுன்சிலர் தனபால், முன்னாள் தலைவர் சந்திரன் மற்றும் இயக்குநர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ரவி நன்றி கூறினார்

அரசு மானியத்துடன் தீவன பயிர் அபிவிருத்தி திட்டம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்



தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் தீவன பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீவன அபிவிருத்தி திட்டம்

கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு உள்ள பசுந்தீவனத்தின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 75 சதவீத மானியம்

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 450 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகபட்சமாக 1800 பயனாளிகளுக்கு பல்லாண்டு தீவனசோளம் மற்றும் வேலிமசால் தீவனப்பயிர் 0.25 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திட தீவன விதைகள் அதிகபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு வழங்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரியில் 300 ஏக்கரில் அதிகபட்சமாக 12 ஆயிரம் பயனாளிகளுக்கு தீவன சோளம் மற்றும் தீவன தட்டை பயிறு சாகுபடி செய்ய விதைகள் வழங்கப்பட உள்ளது.

100 ஏக்கரில் தெளிப்பு நீர் கருவிகள் அமைக்க 100 விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாவட்டத்தில்

அதிகபட்சமாக 420 பயனாளிகளுக்கு தலா ரூ.1600 மானியமாக தீவனப்பயிர் அதிகம் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேகரித்து பதப்படுத்த வழங்கப்படும். மரவகை தீவனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வெல்வேல், பூவரசு, கிலைரிடியா, வாகை, கல்யாணமுருங்கை, வேம்பு, கொடுக்காபுலி, போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் மரவகை தீவன பயிர் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் கோடைகாலம் மற்றும் தீவன பற்றாக்குறை உள்ள காலங்களில் தீவனங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து பூர்வமாக விண்ணப்பம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

5 ஏக்கர் நிலத்திற்கு பாசனம் செய்த விவசாயிக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
பாலக்கோடு அருகே விவசாயத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட விவசாயிக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. முறைகேடு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கல்கூடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வாசு. இவருடைய விவசாய நிலத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் மின்சாரத்தை விதிமுறையை மீறி முறைகேடாக பயன்படுத்துவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தர்மபுரியை சேர்ந்த மின்திருட்டு தடுப்பு குழுவினர், வாசு பெற்றுள்ள மின் இணைப்பில் இருந்து மின்சாரம் பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாசு தனக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி இருப்பது உறுதியானது.

ரூ.3½ லட்சம் அபராதம்

இதையடுத்து வாசுவின் விவசாய நிலத்தில் மின்வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது முறைகேடாக எடுக்கப்பட்ட மின்சாரத்தின் மூலம் 5 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாசனம் செய்து இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது வாசு விதிமுறையை மீறி மின்சாரத்தை பயன்படுத்தியதான் மூலம் மின்வாரியத்திற்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் வாசுவிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விதிமுறையை மீறி முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியதற்காக வாசுவுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதித்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அந்தியூர் பகுதியில் கால்நடை சந்தை திடீரென்று கூடியதால் பரபரப்பு



அந்தியூர்

அந்தியூர் கெட்டிசமுத்திரம் ஏரி பகுதியில் கால்நடை சந்தை திடீரென்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கால்நடை சந்தை மாற்றம்

அந்தியூர் வாரச்சந்தையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. மொடச்சூர் வாரச்சந்தையிலும் அதே 2 நாட்கள் நடைபெற்றதால் அங்கு மாடுகள் குறைவாக வருகிறது என்று கூறி விவசாயிகளும், வியாபாரிகளும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். எனவே அந்தியூர் கால்நடை சந்தை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டதாக கலெக்டர் பிரபாகர் அறிவித்தார்.

ஆனால் மாடுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் விவசாயிகளும், வியாபாரிகளும் வழக்கம் போல் அந்தியூர் கால்நடை சந்தைக்கு வந்திருந்தனர். அப்போது பேரூராட்சி செயல் அதிகாரி முருகேசன், சந்தை கூடும் நாள் ஞாயிறு, திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவர்களிடம் கூறினார்.

கோரிக்கை

அதைத்தொடர்ந்து விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை பிடித்துக்கொண்டு கெட்டிசமுத்திரம் ஏரி பகுதிக்கு சென்றனர். அங்கு தற்காலிக இடத்தில் வைத்து சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு மேட்டூர், கொங்கணாபுரம், எடப்பாடி, கொளத்தூர், பர்கூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை பிடித்து வந்தனர். மாடுகளை வாங்குவதற்காக மதுரை மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். 500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பதற்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகளும், வியாபாரிகளும் பேரூராட்சி செயல் அலுவலர்

முருகேசனிடம் கூறும்போது, மாடுகளை ஏரி பகுதியில் கட்டுவதால் விஷ பூச்சிகள் அவற்றை தாக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நாங்கள் கொண்டு வரும் பணத்துக்கும் பாதுகாப்பு கிடையாது. எனவே கால்நடை சந்தையை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ராஜமலை வனப்பகுதியில் புதிதாக 115 வரையாடுகள் பிறந்துள்ளன அதிகாரிகள் தகவல்



முணாறு ராஜமலை வனப்பகுதியில் புதிதாக 115 வரையாடுகள் பிறந்துள்ளன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரையாடுகள் கணக்கெடுப்பு

கேரள மாநிலம் முணாறை அடுத்த ராஜமலை வனப்பகுதியில் ஏராளமான வரையாடுகள் உள்ளன. இதனை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ராஜமலை பகுதிக்கு வருகை தருவார்கள். இந்த நிலையில் வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த மே மாதம் 4-ந்தேதி

முதல் ஜூலை மாதம் 9-ந்தேதி வரை நடந்தது.

இதில் கடந்த வருட கணக்கெடுப்பின் போது இருந்த 900 வரையாடுகளோடு, புதிதாக 115 வரையாடு குட்டிகளும் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் வரையாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறையான பராமரிப்பு

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ராஜமலை வனப்பகுதி சுற்றுலா தலமாக இருந்தாலும், வனவிலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் அவைகளை முறையாக பராமரித்தும் வருகிறோம்.

வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் விட்டுச்செல்லாமல் இருக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே தற்போது வரையாடுகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மேலும் அதன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது' என்றனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிவு 310 காசுகளாக நிர்ணயம்



நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து 310 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 20 காசுகள் சரிவு நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 330 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 310 காசுகளாக சரிவடைந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:- சென்னை-350, ஐதராபாத்-300, விஜயவாடா, தனுசு-285, பார்வாலா-280, மும்பை-340, மைசூர்-335, பெங்களூரு-340, கொல்கத்தா-336, டெல்லி-315. முட்டைக்கோழி கிலோ ரூ.66 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.63 ஆக சரிவடைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

காரணம் என்ன?

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் முட்டை நுகர்வு குறைந்து உள்ளது. இதேபோல் வட மாநிலங்களிலும் முட்டை நுகர்வு குறைந்து வருவதால், பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பரமத்தி வேலூரில் தேங்காய்பருப்பு விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
 பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்

தேங்காய் பருப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் வேலூர்பரமத்தி,

வசந்தபுரம், கபிலர் மலை, ஜேடர்பாளையம், சோழசிராமணி, கொத்தமங்கலம், பிலிக்கால்பாளையம், பாண்ட மங்கலம், பாப்பாபட்டி உள்ளிட்ட காவேரிகரையோர பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தென்னை மரங்கள் வளர்த்து வருகின்றனர். பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் செங்கமேட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலசந்தைக்கு பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட தேங்காய் பருப்புகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் மறைமுக ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் முடிந்ததும் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. சென்ற வாரம் இந்த விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்திற்கு 1053 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு வந்தது. அதிகபட்சமாக 63.05-க்கும் சராசரியாக 60.60-க்கும், குறைந்தபட்சமாக 50.15-க்கும் ஏலம் போனது. மொத்தமாக 1057 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு வந்தது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் பருப்பு விலை மேலும் சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தேயிலை தூளில் இருந்து புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது



தேயிலை தூளில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் டாக்டர் தேவராஜ் கூறினார்.

படுகர் இன மாணவர்களுக்கு நிதியுதவி

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற படுகர் இன மாணவ-மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா ஊட்டியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு இளைஞர் படுகர் சங்க தலைவர் டி.குண்டன் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுந்தர தேவன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் டாக்டர் தேவராஜ் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி பேசியதாவது:-

நான் நீலகிரி மாவட்டம் கோக்கலாடா கிராமத்தில் பிறந்து அங்கேயே பள்ளி படிப்பு படித்தேன். பின்னர் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தேன். நான் இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தர தேவன், கோக்கலாடா கிராமத்தை சேர்ந்த முன்னாள் விஞ்ஞானி போஜகவுடர் ஆகியோர் தான் காரணம்.

புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து

நான் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அப்போது ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை நலிவடைந்து மூடப்படும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே நீலகிரி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தோட்டக்கலை துறையுடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் பல்கலைக்கழகம் மற்றும் மூலிகை மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் கிளை ஆகியவை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளேன். இதற்கான முயற்சிகள் தொடர்ந்து

நடைபெற்று வருகிறது.

தேயிலை தூளில் இருந்து புற்று நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பது குறித்து ஆராய்ச்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நீலகிரியில் யாராவது தேயிலையில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பினால் அதற்கு நான் உதவி செய்வேன்.

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள பிற சமூகத்தினர் அவர்களின் சமூகத்தின் பெயரில் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தொடங்கி உள்ளனர். ஆனால் மலைமாவட்டத்தில் உள்ள மக்கள் ஒன்று இணைந்து இதுபோன்ற சமுதாய கல்லூரிகளை தொடங்க முன்வர வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் படுக மொழி உள்பட 2 மொழிகளின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குன்னூர் எம்.எல்.ஏ. கா.ராமச்சந்திரன், கிருஷ்ணாகவுடர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூடலூரில் விளைச்சல் அதிகரிப்பால் இஞ்சி மூடைக்கு ரூ.2 ஆயிரம் விலை குறைந்தது விவசாயிகள் கவலை



கூடலூர் பகுதியில் இஞ்சி விளைச்சல் அதிகரிப்பால் 60 கிலோ மூடைக்கு ரூ.2 ஆயிரம் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இஞ்சி விலை குறைவு

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இஞ்சி விளைவிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு விவசாயிகள் இஞ்சி நடவு செய்வது வழக்கம். கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் இஞ்சி விளைச்சல் அதிகரித்து இருந்தது. ஆனால் அழுகல் நோயால் இஞ்சி பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக 60 கிலோ மூடை ரூ.5 ஆயிரம் வரை விலை கிடைத்து வந்தது. இருப்பினும் நோய் தாக்குதலால் இஞ்சி விவசாயிகள் கணிசமான லாபம் பெற முடியவில்லை.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் இஞ்சி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த மாதம் 25-ந் தேதி வரை 60 கிலோ எடையுள்ள மூடை ரூ.5 ஆயிரமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக இஞ்சி விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விவசாயிகள் கவலை

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கூடலூர், வயநாடு பகுதியில் இஞ்சி விவசாயம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்ற சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக ஓரளவுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. இதற்கு முன்பு 60 கிலோ எடையுள்ள இஞ்சி மூடை ரூ.500 வரை போன காலங்களும் உண்டு. ஆனால் நிலைமை தற்போது அவ்வாறு இல்லை. கடந்த மாதம் வரை ரூ.5 ஆயிரம் விலை கிடைத்தது. இதனால் இஞ்சிக்கு தொடர்ந்து லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விளைச்சல்

அதிகரிப்பால் தற்போது ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக கடந்த 2 வாரத்தில் மட்டும் ரூ.2 ஆயிரம் விலை குறைந்து உள்ளது. இதனால் நாங்கள் கவலை அடைந்து உள்ளோம் என்று தெரிவித்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கு 6 ஆயிரம் பூந்தொட்டிகளை தயார் செய்யும் பணி தீவிரம்



ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை முன்னிட்டு 6 ஆயிரம் பூந்தொட்டிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோடை சீசன்

நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 2-வது சீசனும் நடக்கிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த கோடை சீசனுக்காக சுமார் 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

தற்போது சீசன் முடிந்து உள்ள நிலையில் பழைய மலர் செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மலர்செடிகளில் இருந்து

விதைகளை சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெறும் 2-வது சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2 லட்சம் மலர்செடிகள்

2-வது சீசனுக்கு பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்த புதுமண தம்பதியர்கள் அதிகளவு வருகை தருவார்கள். எனவே புதுமண தம்பதிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெட்டுனியா, பேன்சி ஆஸ்டர், கார்னேசன், டையான்தஸ், கலிபோர்னியா பாப்பி, ஸ்வீட் லில்லியம், கோச்சியா, லேடிஸ் லேஸ், சப்னேரியா உள்ளிட்ட 25 ரகங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.

இதுதவிர பூங்காவில் உள்ள மலர் மாடத்தில் அடுக்கி வைப்பதற்காக 6 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. தற்போது இந்த பூந்தொட்டிகளில் மண் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்ததும், மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புல்வெளி சீரமைக்கும் பணி

மேலும் ஊட்டியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக பூங்கா புல்வெளியில் உள்ள புற்கள் நன்கு வளர்ந்து உள்ளன. இந்த புற்களை வெட்டி அழகாக சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் 2-வது சீசனுக்கு மலர் செடிகளை நடவு செய்வதற்கு வசதியாக புதிய மண் மற்றும் உரம் கொட்டப்பட்டு நிலத்தை தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூரில் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த பயிற்சி மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்



பெரம்பலூரில் நடந்த நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த பயிற்சியை மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி தொடங்கி வைத்தார்.

நிலத்தடி நீர் பெரம்பலூரில் ராஜூவ் காந்தி தேசிய நிலத்தடி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம வாரியாக நீர்தாங்கிகளின் வரைபடங்களை மத்திய நிலத்தடி நீர் வாரியம் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்தது எவ்வாறு தயாரித்து வருகிறது என்பதையும், நீர்தாங்கிகளின் மேலாண்மையில் மக்களின் பங்கேற்பு குறித்தும், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

சொட்டுநீர் பாசனம் பயன்படுத்த வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பணை, செறிலூட்டு கிணறுகள் கொண்ட கசிவுநீர் குட்டைகள் ஆகிய மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை முறை செறிலூட்டல் முறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் அதிக நிலத்தடிநீர் எடுப்பால் ஆழ் துளை கிணறுகள் பொய்த்துபோதல், அதிக மின்சார செலவு, அதிக நீர் எடுப்பு சாதனங்களுக்கான செலவு ஆகியவற்றிலிருந்து விடுபட சொட்டுநீர் பாசனம், நீர் தெளிப்பான் பாசனம் ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும். மேலும் நீர் மறுசுழற்சி, நீர் மறுப்பயன்பாடு ஆகிய முறைகளை வீடு மற்றும் தொழில்துறையில் பயன்படுத்த வேண்டும். இது குறித்து இந்த பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள அலுவலர்கள் தங்கள் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நீர்மேலாண்மையின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மூத்த விஞ்ஞானிகள் உமாபதி, சுப்பிரமணியன், தயாமலர், பத்மாவதி, தமிழ்நாடு குடிநீர் வாரிய புவிநீர் இயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுப்பணி துறை நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். இப்பயிற்சியில் பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வலை அமைத்து திராட்சை சாகுபடி செய்யும் விவசாயிகள்



கம்பம், தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருமாத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கூடலூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பன்னீர் திராட்சை விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் திராட்சை மதுரை, சென்னை, திருச்சி, கொல்கத்தா மற்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கருப்பு பன்னீர் திராட்சையை காகம், குருவி, பழம் தின்னும் வவ்வால்கள் தொல்லையில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் திராட்சை பந்தலுக்கு மேலே வலை அமைத்து வருகின்றனர். இதனால் பழம் தின்னும் வவ்வால்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, இந்த வலைகள் அமைப்பதற்கு அரசு 5 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது. தமிழக அரசு இலவசமாக வலை வழங்கினால் திராட்சை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் பரீசிலனை



ஆண்டிப்பட்டி

தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது. இதையொட்டி முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

தென்மேற்கு பருவமழை

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 126 அடியாக இருந்தது. அணைக்கு 558 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் விவசாய பயன்பாட்டுக்கு போக மீதி தண்ணீர் வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வைகை அணையின் நீர்மட்டம் 35 அடியாக இருந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வந்தது.

50 அடியாக உயர்வு

நேற்று மாலையில் வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது கடல்போல தண்ணீர் தேங்கியுள்ளது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.

இதனால் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முதல் போகத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுவாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்இருப்பு 4 மில்லியன் கனஅடியாக இருந்தால் முதல்போக பாசனத்திற்கும், 6 ஆயிரம் மில்லியன்

கனஅடி நீர் இருப்பு இருந்தால் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். தற்போது முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் மொத்த நீர்இருப்பு 5 ஆயிரத்து 731 கனஅடியாக உள்ளதால் வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரிகள் ஆலோசனை

விவசாயிகளின் கோரிக்கை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டால் வைகை பாசனப்பகுதிகளில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலம் பயன்பெறும்.

நேற்று காலை 6 மணியளவில் வைகை அணையின் நீர்மட்டம் 49.77 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 5,731 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது.

தழைச்சத்து வீணாவதை தடுக்க வேப்பம்புண்ணாக்கு கலந்த புதிய யூரியா உரம் வேளாண்மை அதிகாரி தகவல்

தேனி தழைச்சத்து வீணாவதை தடுக்க வேப்பம்புண்ணாக்கு கலந்த புதிய வடிவில் யூரியா உரம் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு

உள்ளது. வேம்பு கலந்த யூரியா

இதுகுறித்து தேனி வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு)

ஜெயப்பாண்டியன் கூறியதாவது:-

பயிர்கள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக விவசாயிகள் யூரியா உரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 46 சதவீதம் நைட்ரஜன் எனும் தழைச்சத்து உள்ளது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.271 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உரத்தை அப்படியே பயன்படுத்தும் போது, 30 முதல் 35 சதவீதம் தான் பயிருக்கு கிடைக்கிறது. மீதம் உரம் காற்றிலும், மண்ணிலும் கலந்து வீணாகிறது.

இதனை தடுக்க விவசாயிகள் ஒரு மூட்டை யூரியா உரத்துடன் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து பயிருக்கு அளிக்க வேண்டும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர். வேப்பம்புண்ணாக்கு சேர்ப்பதால் யூரியா உரம் தண்ணீரில் கரையும் நேரம் நீட்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் உரம் தயாரிப்பு நிறுவனங்கள் யூரியா உரம் தயாரிக்கும் போது, அதனுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது. உரம் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது 75 சதவீதம் யூரியா உரத்தை வேப்பம்புண்ணாக்கு கலந்து விற்பனைக்கு அளிக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் 100 சதவீதம் உற்பத்தியிலும் வேம்பு கலந்து விற்பனைக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது. 500 டன் இறக்குமதி

அதன்படி உரம் தயாரிப்பு நிறுவனங்கள் யூரியா உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து விற்பனைக்கு அளித்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவின் பேரிலும், வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடசுப்பரமணி அறிவுரையின் பேரிலும் சுமார் 500 டன் வேப்பம்புண்ணாக்கு கலந்த புதிய வடிவிலான யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இவை உரம் விற்பனை

நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் தயக்கம் இன்றி இதனை வாங்கி பயன்படுத்தலாம். 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை உரம் ரூ.284-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று உரம் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீறி கூடுதல் விலை கேட்டால், வட்டார வேளாண்மை அலுவலர்களிடம் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ஜெயப்பாண்டியன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் ஜூலை 15-ல் தொடங்குகிறது

நெல்லை மாவட்டத்தில், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் ஜூலை 15-ல் தொடங்கி, ஜூலை 30-ம் தேதி வரை நடக்கிறது.

கால்நடை பாதுகாப்பு முகாம்

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சேவை எளிதில் கிடைக்காத கிராம ஏழை, எளிய மக்களின் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ வசதி அளிப்பதற்காக, முதல்-அமைச்சரால் கால்நடை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்ட முகாம்களில், கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசு வழங்கப்படும்.

முகாம் நடைபெறும் இடங்கள்

இந்த வகையில், 2015-16-ம் ஆண்டிற்கான கால்நடை பாதுகாப்பு

முகாம்கள், நெல்லை மாவட்டத்தில் ஜூலை 15-ல் தொடங்க உள்ளது. அன்றைய தினம் ஆயன்குளம் மற்றும் மூலச்சியிலும், ஜூலை 16-ம் தேதி சத்திரப்பட்டி, நாகல்குளம், எஸ்.ஆர்.புரம், ஓடைமறிச்சான் ஆகிய கிராமங்களிலும், ஜூலை 17-ம் தேதி ரெங்கநாதபுரம், நாரணபுரம், கரைச்சத்து உவரியிலும், ஜூலை 18-ம் தேதி அங்கராயன்குளத்திலும், ஜூலை 20-ம் தேதி கீழநத்தம், கோவிலூற்று கிராமத்திலும், ஜூலை 21-ம் தேதி கருங்காடு, சிவலார்குளத்திலும், ஜூலை 22-ம் தேதி வலசை, பிள்ளையார்குளம், ராஜபுதூர், படலையார்குளம், மூன்றடைப்பு மேலூர் கிராமத்திலும், ஜூலை 23-ம் தேதி சிவநாடனூரிலும், ஜூலை 24-ம் தேதி சம்பாகுளம், மத்தளம்பாறை, மேலஏர்மாள்புரம் கிராமத்திலும், ஜூலை 25-ம் தேதி பெரியசாமிபுரம், கேசவபுரம், அயன் திருவாலீஸ்வரம், கலிதீர்த்தான்பட்டி, கே.சி.பழவூர் ஆகிய கிராமங்களிலும், ஜூலை 27-ம் தேதி நவநீத கிருஷ்ணபுரம், புத்தநேரியிலும், ஜூலை 28-ம் தேதி தன்னூற்று, கம்பளி, சிதம்பராபுரம், மணிமுத்தாறுகுளத்திலும், ஜூலை 29-ம் தேதி கண்டன்குறிச்சி, மேலமருதப்பபுரத்திலும், ஜூலை 30-ம் தேதி கருத்தானூர், பட்டாக்குறிச்சியிலும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில், விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்களில் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

தினகரன்

புதிய விவசாய காப்பீடு கொண்டுவர திட்டம்: ஜெட்லி பேச்சு



மும்பை: மத்திய அரசு புதிய விவசாய காப்பீடு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நபார்டு வங்கியின் 34வது நிறுவன தின விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தை மத்திய அரசு மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காப்பீடு திட்டம் விவசாயிகள் வாங்கும் பயிர் கடன்களுக்கும், அவர்கள் நிலத்தில் பயிருக்கு இடும் அனைத்துக்கும் சேர்ந்த காப்பீடாக அமையும். தற்போதுள்ள பயிர்க்காப்பீடு திட்டம் வங்கிகளில் விவசாயிகள் வாங்கும் பயிர்க்கடன்களுக்கு மட்டுமே இருக்கிறது. விவசாயத்துறை வளர்ச்சி பல ஆண்டுகளாக மிக குறைவாகவே உள்ளது. சவால்கள் நிறைந்த இந்த துறையில் 4 சதவீத நிலையான வளர்ச்சி இருக்குமா என்பது கூட

உறுதியாக கூறமுடியாத நிலை உள்ளது. பயிர் செய்வதற்கான செலவுகள் அதிகரிப்பு, நீர்ப்பாசன வசதி குறைவு, வானிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். 85 சதவீத விவசாயிகள் மிக சிறிய அளவிலான உற்பத்தியையே சார்ந்திருக்கின்றனர். இதற்கு ஏற்ற சரியான காப்பீடு வசதி தேவையாக உள்ளது. விவசாய துறையில் இன்னும் அதிக முதலீடு தேவை. கடந்த ஜூன் மாதத்தில் மழை சராசரியை விட 25 சதவீதம் அதிகமாகவே இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கான 8 முதல் 10 சதவீதம் அளவு எட்டக்கூடியதாகவே இருக்கிறது. இவ்வாறு ஜெட்லி பேசினார். நபார்டு கடன்: விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக இன்னும் 3 ஆண்டுகளில் ரூ. 30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ. 10,000 கோடி கடன் வழங்கப்படும் என்று நபார்டு தலைவர் எச்.கே.பன்வாலா கூறினார்.

முட்டை விலை தொடர் சரிவு: விலை நிர்ணயத்தில் தொடரும் குளறுபடிகள்



நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கடந்த 9ம் தேதி முட்டை விலையில் 20 காசு குறைக்கப்பட்டது. முன்தினம் மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு, பண்ணை கொள்முதல்

விலை 310 காசாக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை நிர்ணயம் செய்வதில் என்.இ.சி.சி மேற்கொண்டு வரும் நடவடிக்கை பண்ணையாளர்கள் மத்தியில் தொடர் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து பண்ணையாளர்கள் அமைப்பு தனியாக முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யதொடங்கியது. இதற்கு என்.இ.சி.சி எதிர்ப்பால் பண்ணையாளர்கள் அமைப்பு அந்த முடிவை கைவிட்டுவிட்டனர். இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யும் முட்டைக்கு கடந்த 25 ஆண்டுக்கு மேலாக என்.இ.சி.சி விலை நிர்ணயம் செய்கிறது. உற்பத்தியாகும் முட்டையை விற்பனை செய்ய மார்க்கெட் வேண்டும். புதிய, புதிய மார்க்கெட்டை கண்டுபிடித்தால் தான் முட்டையை முழுமையாக விற்பனை செய்யமுடியும். வாரத்தில் 3 அல்லது 4 முறை விலை நிர்ணயம் செய்யப்படுவதால் முட்டை விற்பனை டல் அடிக்கிறது. இதை ஒரே நாளில் குறைத்தால் கடைகளில் முட்டை விற்பனை குறையும். 20 பைசா குறைப்பதும், பின்னர் 10 பைசா உயர்த்துவது, அதன் பிறகு 10 பைசா குறைப்பது போன்ற என்இசிசி நடவடிக்கையால் சில்லறை கடைகளில் முட்டை விலை குறைவதில்லை. பண்ணையாளர்களை அழைத்து கருத்து கேட்டு முடிவுஎடுத்தால் பிரச்னை வராது என்றனர்.

இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் அரியலூருக்கு 17ம் தேதி
 அப்துல்கலாம் வருகைஅரியலூர், : அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் வருகை தந்து தொடங்கி வைக்கிறார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் ஐகார் வேளாண் அறிவியல் மையம் ஆகியோர் இணைந்து இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் விவசாய கண்காட்சி நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சோழமாதேவி

கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் வரும் 17ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் விழாவினை தொடங்கி வைக்கிறார். பின்னர் விவசாயகண்காட்சிகளை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை வகிக்கிறார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி வரவேற்கிறார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மண்டல திட்ட இயக்குனர்(பொ) சந்ரே கவுடா, காந்திகிராம கிராமிய பல்கலை கழக துணை வேந்தர் நடராஜன், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக விரிவாக்க கல்வி இயக்குனர் டாக்டர் பிலிப், தேனி மாவட்ட வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முன்னதாக காலை 10 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இயற்கை விவசாய ஆர்வலர் பாமயன், மாவட்ட கால்நடைத்துறை இயக்குனர் பிச்சை, பாரம்பரிய நெல்சாகுபடி ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், இயற்கை வழிப்பண்ணை இக்னேசியஸ் ஜெயக்குமார் மற்றும் விவசாய துறை சார்ந்த பல்வேறு தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் விவசாய ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து அன்றையதினத்தில் அரியலூரில் முதன்முறையாக மாவட்ட ஆட்சி துறையினர், தென்னிந்திய புத்தக வெளியீட்டாளர் விற்பனையாளர் சங்கம், நேஷனல் புகட்ரஸ்ட் ஆகியோரின் உறுதுணையுடன் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் சார்பில் பேரளவிலான புத்தகத் திருவிழா ஜூலை 17ம் தேதி முதல் 26 ம்தேதி வரை அரியலூர் அரசினர்மேல்நிலைப்பள்ளி விளையாட்டு

திடலில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம்(ஜூலை 17ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியினை முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் துவங்கி வைத்து விழா பேருரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் ராமசாமி வரவேற்கிறார். அரியலூர் சப் கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி நினைவுப்பரிசு வழங்குகிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமான அறிஞர் பெருமக்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

காரிப் பருவத்தில் 20 பயிர்களுக்கு காப்பீடு வேளாண்துறை அறிவுறுத்தல்சுவகங்கை, : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இந்த ஆண்டு காரிப் பருவத்தில் கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட 20 பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நெல் (கார், குறுவை, சொர்ணவாரி) பயிருக்கு காப்பீட்டு திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகள் ஜூலை 31க்குள் அல்லது பயிருக்கான விதைப்பு மற்றும் நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் எது முந்தையதோ அதன்படி காப்பீடு செய்து கொள்ளலாம். கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசி, மஞ்சள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு செப்.15க்குள் அல்லது அல்லது பயிருக்கான விதைப்பு மற்றும் நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் எது முந்தையதோ அதன்படி காப்பீடு செய்து கொள்ளலாம். நெல் (சம்பா, தாளடி, பிசானம்) கரும்பு பயிர்களுக்கு டிச.15க்குள் அல்லது பயிருக்கான விதைப்பு மற்றும் நடவு ஒருமாத

காலத்திற்குள் இருப்பின் எது முந்தையதோ அதன்படி காப்பீடு செய்து கொள்ளலாம். கூடுதல் மதிப்பீட்டிற்கான பிரிமியத் தொகையை பயிர்க்கடன் பெறா விவசாயிகள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் விருப்பத்தின் பேரில் செலுத்தலாம். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் கடன் பெற்ற வங்கி மூலமே இத்திட்டத்தில் சேர வேண்டும். இயற்கை சீற்றங்களான வறட்சி, வெள்ளம் ஏற்படுமாயின் மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பிரிமியம் பெறுவது நிறுத்தப்படலாம். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது கூட்டுறவு, வர்த்தக வங்கிகளில் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் வேளாண்துறை ஆலோசனைபழநி, : திருந்திய நெல் சாகுபடியில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 50 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் உற்பத்தி செய்யப்படுகிறது. குறுகிய காலம், மத்திய காலம், நீண்ட காலம் என 3 பிரிவுகளில் பயிரிடப்படுகிறது. குறுகிய காலத்திற்கு வைகாசி மற்றும் ஆனி மாதம் ஏற்ற மாதங்கள் ஆகும். கோடை மழையின் காரணமாக பழநி பகுதியில் பல இடங்களில் ஏராளமான விவசாயிகள் குறுகிய கால நெற்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற்றிட திருந்திய நெல் சாகுபடியில் கடைபிடிக்கப்பட வேண்டிய தொழில்நுட்ப முறைகள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதை போதுமானதாகும். 1 ஏக்கர் நடவு செய்ய 1 சென்ட் அளவிற்கு நாற்றாங்கால் அமைத்தால் போதுமானதாகும். இதன் மீது பாலிதீன் விரிப்புகளை பயன்படுத்தி மரச்சட்டங்களை அமைத்து, மேட்டுப் பாத்திகள்

அமைக்க வேண்டும். அதில் மண் மக்கிய தொழுஉரம் 9:1 வீதம் பரப்பி விதைக்க வேண்டும். 14 நாட்கள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு வயல் துல்லியமாக சமப்படுத்த வேண்டும். சரியான இடைவெளிக்கு மார்க்கர் கருவியை பயன்படுத்த வேண்டும். 22.5 சென்டிமீட்டர் 22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துக்கு 1 நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும். நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். 2.5 சென்டிமீட்டருக்கு அதிகமாக நீர் நிறுத்தக்கூடாது. கோனோவீடர் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10 ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா, ஏக்கருக்கு தலா 7 பாக்கெட் வீதம் இட வேண்டும். பச்சை இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலர்களையோ, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் பரவலாக மழை பெணுகொண்டாபுரத்தில் 42 மில்லி மீட்டர் பதிவு

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகினர். மேலும் இளநீர், குளிர்மானக்கடைகளில் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் இயக்கி சென்றனர். கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர்

தெருக்களில் தேங்கியது. குறிப்பாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பெனுகொண்டாபுரம், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் நல்ல மழை பெய்தது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெனுகொண்டாபுரம் பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பெனுகொண்டாபுரம் 42, ஊத்தங்கரை 36.2, போச்சம்பள்ளி 10, கிருஷ்ணகிரி 8.2, ஓசூர் 8, பாளூர் 6.2, நெடுங்கல் 5.4, சூளகிரி 4, தேன்கனிக்கோட்டை 3, மொத்தம் 123 மில்லி மீட்டர் மழை பதிவானது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 10.25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தோட்ட கலைத்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்கூரூர், : தாந்தோணி வட்டாரம் வெள்ளியணை பகுதியில் உள்ள வழியாம்புதூர் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பு ஆண்டுக்கான திட்டப் பயனாளிகள் தேர்வு விழா நடைபெற்றது. தாந்தோணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சொர்ணமாணிக்கம் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகளை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கினார். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தேவைப்படும் திட்டங்களையும், தேவைகளையும் விண்ணப்பங்களாக அளித்து பதிவு செய்தனர். உதவி அலுவலர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

தென்னை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்க கோரிக்கை கூரூர், : தென்னை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில தென்னை விவசாயிகள்

கூட்டமைப்பின் செயலாளர் செல்லதுரை, தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், கடந்த மே மாதம் 1 டன் தேங்காய் 31 ஆயிரம் வரை விலை போனது. தற்போது, 1 டன் தேங்காய் 15 ஆயிரம் அளவுக்குத்தான் விற்பனையாகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் உள்ள சில முக்கிய நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ், இந்தோனோஷியா போன்ற நாடுகளில் இருந்து தேங்காய் எண்ணெய், பாம்பு கர்னல் ஆயில் போன்றவற்றை இறக்குமதி செய்கின்றன. பாம்பு கர்னல் ஆயிலுக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளதேயாகும். தமிழகத்தில் 6லட்சம் குடும்பத்தினர் தென்னை விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். தென்னை பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் 31.3 சதவீதம் அளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே, தென்னை மரத்தில் இருந்து புதிய தொழில்நுட்பத்துடன் பதநீர் இறக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கேரளா மாநிலத்தை போல, தமிழகத்திலும் தென்னை உற்பத்தியாளர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்றனர்.

உளுந்துப் பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் துறை விளக்கம் அன்னவாசல், : புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் விவசாயிகள் தற்பொழுது உளுந்துப் பயிர் சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்துப் பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காணப்படும்பொழுது அந்நோயைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் (பொ) சதானந்தம், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத் துணை இயக்குநர் சாந்தி, வேளாண் அலுவலர் செல்வி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக

வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மஞ்சள் தேமல் நோய் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் காணப்படும் நச்சுயிரி (வைரஸ்) நோயாகும். இந்நோய்த் தாக்குதலின் தொடக்கத்தில் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பின்னர் அவை இலை முழுவதும் பரவி ஒளிரும் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பச்சைப் புள்ளிகளுடன் இருக்கும். பின்னர் செடிகள் காய்ந்துவிடும். இந்நோய் 'வெள்ளை ஈ' எனும் பூச்சி மூலம் பரவுகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் கண்ட செடிகளை தொடக்கத்திலேயே பிடுங்கி அழித்துவிட வேண்டும். நோய் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டபாஸ் மருந்தை ஒரு எக்டேருக்கு 500 மி.லி. எனும் அளவில் விதைத்த 45 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும் அல்லது ஒரு எக்டேருக்கு இமிடா குளோபிரிடு 250 மி.லி. எனும் அளவில் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றனர்.

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி பெற அழைப்புஈரோடு, :மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் நடத்தும் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. ஈரோடு பவானி ரோட்டில் அசோகபுரம் லட்சுமி தியேட்டர் அருகில் சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த இலவச காளான் வளர்ப்பு பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். பயிற்சி பெற விரும்புவர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மேலும் மதிய உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு பயிற்சி நிலைய தொலைபேசி எண்

0424-2290338 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் பூபாலன் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடியில் உர மேலாண்மையை கடைப்பிடித்தால் அதிக மகசூல் தஞ்சை, : குறுவை சாகுபடியில் உர மேலாண்மையை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற வேண்டுமென வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி நடந்து வருகிறது. கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் அல்லது 2.5 டன் தழை உரமிட வேண்டும். தழை உரம் மக்க குறைந்தது ஒரு வாரம் இடைவெளி விட வேண்டும். குறுவை நடவு வயலில் 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை 25 கிலோவை நன்று தூள் செய்த மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கரில் சீராகத்தாவ வேண்டும். அதேபோல் ஒரு ஏக்கருக்கு 4 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தையும் தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ அளிக்க வேண்டும். மணிச்சத்து 20 கிலோவையும் அடியுரமாக இட வேண்டும். சாம்பல் சத்தில் 10 கிலோவை அடியுரமாக நட்ட 28ம் நாளில் எஞ்சியுள்ள 10 கிலோவையும் இட வேண்டும். நட்ட 14ம் நாளில் 10 கிலோ தழைச்சத்து, 28ம் நாளில் 15 கிலோ தழைச்சத்து, 42ம் நாளில் 15 கிலோ தழைச்சத்து, 63வது நாளில் 10 கிலோ தழைச்சத்து என்று தழைச்சத்துகளை பிரித்து இட வேண்டும். அடியுரம் மற்றும் முதல் மேலுரமாக இடும் தழைச்சத்தாகிய யூரியாவை ஜிப்சம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். வேம்பு கலந்த யூரியாவை பயன்படுத்தினால் 5 முதல் 10 சதவீதம் வரையிலான தழைச்சத்து உட்கொள்ளும் திறனை அதிகரிக்கலாம். சிங்சல்பேட் (ஏக்கருக்கு) 10 கிலோ நடவுக்கு முன்னும், ஜிப்சம் ஏக்கருக்கு அடியுரமாக

200 கிலோவும் இட வேண்டும். தற்போது திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (ஏக்கருக்கு 350 மிலி), பாஸ்போ பாக்டீரியா (ஏக்கருக்கு 350 மிலி) இவை அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கிறது. தழைச்சத்து தேவைக்கு அதிகமாக அளிக்கும்போது அது பலவித நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். எனவே மண் பரிசோதனை படியும், பச்சை வண்ண அட்டை உபயோகத்தை வைத்து உரிமிட்டு மண்வளத்தை பாதுகாத்து உயர் மகசூலை பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.